



ශ්‍රී ලංකා ප්‍රජාත්‍නෑතික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ බ්‍රිලන්කේස් සන්නායක තොසලිස්ක් කුඩා යර්තමාණප් පත්‍රිකා අති විශේෂ

අංක 2104/4 - 2018 දෙසැම්බර් මස 31 වැනි සඳදා - 2018.12.31
2104/4 ආම ඩීසේම්බර් 2018 ආම අයිති තිසේස්පර් මාත්‍රම 31 ඇන් තිස්‍යි තික්කත් කිහිපය

(ଆଶାନ୍କତିରେ ଅକ୍ଷିକାରକତାଟାଣେ ପିରସରିକପ୍ପଟକୁ)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவிக்தல்கள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் திங்கள், உள்நாட்டு இறைவரிச் சட்டம்

2017 அம் அண்டின் 24 அம் இலக்கு, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 194 அம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கு, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் (இதனைக்குறுப்பில்லை) 194 ஆம் பிரிவின் கீழ், அச்சட்டத்தின் 76, 77 மற்றும் 78 ஆம் பிரிவிகளுக்காக ஒழுங்குவித்திகள் அடக்கப்படுகின்றன.

இந்த ஒழுங்குவிதிகள் 2018, ஏப்டிற்ரல் 01 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன் அதே தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 2013, ஜூக்து 13 ஆந் திகதிய 1823/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை இடாக்கச் செய்தின்றகு.

மங்கள சமரவீர்,
நிகி மற்றும் வெகசன் ஊடாக அழைச்சர்.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,
கொழும்பு 01,
2018.கிசெம்பர் 31.

കൈമാർഗ്ഗലു വിലൈയിടലു കൊട്ടപ്പാൻ മെമ്പന്തുവിക്കികൾ

சுருக்கத் தலைப்பு மற்றும் ஆரம்பம் :

இவ்வழக்குவிதிகள், 2018 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, கைமாற்றல் விலையிடல் தொடர்பான ஒழுங்குவிதிகள் என்று அமைக்கப்பட முடியும் என்பதுடன் அவை 2018, ஏப்ரில் 01 அந்தக்கு முசுல் நடைமுறைக்கு வரும்.



(I) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 76 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கும், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 77 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுக்கிடையிலான சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள் தவிர்ந்த கொடுக்கல் வாங்கல்களுக்கும் கைமாற்றல் விலையிடுதல் ஒழுங்குவிதிகள் ஏற்படுத்தயதாகும்.

(அ) ஏதேனும் ஒரு கூட்டுத் தொழில் முயற்சிக்கு, 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் அல்லது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் அல்லது 2017 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டம் அல்லது 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க முதலீட்டுச் சபைச் சட்டம் என்பவற்றில் பொருத்தமானதன் கீழ் வரி விலக்களிக்கப்பட்டிருப்பின், அல்லது

(ஆ) சட்டத்திற்கான அட்டவணைகளில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள வருமான வரி வீதங்களுக்கு இடையில் அல்லது 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில்லை குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வரி, வரி வீதம் கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஒன்றுக்கு ஏற்படுத்தயதாயின், அல்லது

(இ) வரிமதிப்பீட்டாண்டுக்காக அல்லது உடன் முந்திய வரிமதிப்பீட்டாண்டுகளிலிருந்து வரிமதிப்பீட்டாண்டுக்கு முன்கொண்டு வரப்பட்ட இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளினால் உற்படுகின்ற ஏதேனும் நட்பம் இருப்பின் ஏற்படுத்தயதாகும்.

2. கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை.-இரண்டு இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் செய்யப்படும் ஏதேனும் ஒரு கொடுக்கல் வாங்கலில், தொழிற்பாட்டில் அல்லது திட்டத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தை, ஈட்டத்தை அல்லது எழும் இலாபங்களை அல்லது ஏற்பட்ட நட்பங்களை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக சட்டத்தின் 76 மற்றும் 77 ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையானது, கட்டுப்பாடற்ற, நிபந்தனைக்குரிய விலைக் கோட்டாடுகளுக்கு இணைக்கக் கணிக்கப்பட வேண்டும். கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய கோட்டாடானது, இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கலோன்று, சுயேச்சையான தொழில் முயற்சிகளுடனான அல்லது அவற்றுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தப்படும் நியமங்களையும் கவனத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுவதாகும்.

(அ) கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையானது கீழே விளக்கப்பட்டுள்ள முறைகளில் விடயத்தின் தகவல்களுக்கும் குழுநிலைகளுக்கும் மிகவும் பொருத்தமான முறையைப் பிரயோகிப்பதன் மூலம் தீர்மானிக்கப்படும் :

(அ) ஒப்புநோக்க முடியுமான கட்டுப்பாடற்ற விலை முறை- ஒப்புநோக்க முடியுமான கட்டுப்பாடற்ற விலை முறையானது, கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றில் கைமாற்றப்பட்ட சொத்து அல்லது சேவைக்காக அறவிடப்பட்ட விலையை ஒப்புநோக்க முடியுமான கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கலோன்றில் கைமாற்றப்பட்ட சொத்து அல்லது சேவைகளுக்கு அறவிடப்பட்ட விலையை ஒப்புநோக்குவதை உள்ளடக்கியுள்ளது.

இம்முறையின் கீழ்,

(i) ஒப்பிடத்தக்க கட்டுப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கலில் மாற்றப்பட்ட சொத்துக்கு அல்லது வழங்கப்பட்ட சேவைக்கு அறவிடப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட விலை, அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை, அடையாளம் காணப்படும் ;

(ii) அந்த விலையானது, கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கும் ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல்களைச் செய்யும் தொழில் முயற்சிகளுக்கு இடையில் திறந்த சந்தையிலுள்ள விலையைக் குறிப்பிடத்தக்களைவில் பாதிக்க முடியுமான ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின், அவற்றைக் கவனத்திற் கொள்ளக்கூடியவாறு செம்மையாக்கம் செய்யப்படும் ;

(iii) அவ்வாறு செம்மையாக்கம் செய்யப்பட்டு பெறப்பட்ட விலை, கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கைமாற்றப்பட்ட சொத்துக்களின் அல்லது வழங்கப்பட்ட சேவைகளின் விடயத்தில் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய ஒரு விலையாகக் கருதப்பட வேண்டும்.

(b) மீன்விற்பனை விலை முறை- மீன்விற்பனை விலை முறையானது ஆதனமொன்றின் கொள்வனவாளர் அவ் ஆதனத்தை மீன்விற்பனை செய்வதன் மூலம் உழைக்கும் மீன்விற்பனை விலை இலாப அளவை ஒப்பிடப்பட்டபாலதான கட்டுப்படுத்தப்படாத கொள்வனவு மற்றும் மீன்விற்பனைக் கொடுக்கல் வாங்கலில் உழைக்கப்படும் மீன்விற்பனை இலாப அளவுடன் ஒப்படுவதை உள்ளடக்கியுள்ளது.

இம்முறையின் கீழ்,

- (i) இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியோன்றிடமிருந்து மாதிரித் தொழில் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்டு எவ்ரேனும் ஆளாருவருக்கு மீன் விற்பனை செய்யப்பட்ட விலை அடையாளம் காணப்படும் ;
- (ii) அத்தகைய மீன் விற்பனை விலையானது தொடர்பற்ற தொழில் முயற்சிகளுடன் அல்லது அவற்றுக்கிடையில் ஒப்பிடப்பட்டற்பாலதான் கட்டுப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்களில் உழைத்திருக்க முடியுமான மொத்தத் இலாப அளவுகளின் அடிப்படையில் மாதிரித் தொழில் முயற்சிக்குச் சேர வேண்டிய பொருத்தமான மொத்த இலாப அளவினால் குறைக்கப்படும் ;
- (iii) அவ்வாறு பெறப்படும் விலையானது, ஆதனங்களைக் கொள்வனவு செய்யும் போது மாதிரித் தொழில் முயற்சியினால் உற்படுகின்ற செலவுகளைக் கழிப்பதன் மூலம் மேலும் குறைக்கப்படும் ;
- (iv) அவ்வாறு பெற்றுக்கொண்ட விலைக்கு, திறந்த சந்தையின் மொத்த இலாப அளவு கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குறித்த கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் மற்றும் ஒப்பிடக்க கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கல்களுக்கு இடையில் அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல்களைச் செய்யும் தொழில் முயற்சிகள் மத்தியில் பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைகளில் ஏதேனும் முரண்பாடுகள் இருக்குமாயின், அவற்றையும் உள்ளடக்கிய தொழில்பாட்டு மற்றும் ஏனைய முரண்பாடுகள் இருக்குமாயின், அவற்றுக்குத் தேவையான செம்மையாக்கங்கள் மேற்கொள்ளப்படும் ;
- (v) இப்பந்தியின் உப பந்தி (iv) இன் கீழ் செம்மையாக்கம் செய்யப்பட்ட விலை, மாதிரித் தொழில் முயற்சியோன்றினால் இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியோன்றிடமிருந்து சொத்துக்களைக் கொள்வனவு செய்யும்போது அல்லது சேவைகளைப் பெறும்போது கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையோன்றாகக் கருதப்படும்.
- (c) செலவு கூட்டிய முறை.- செலவு சேர்க்கப்பட்ட விலையிடல் முறை என்பது கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்றின் மூலம் வழங்கப்பட்ட சொத்துக்கள் அல்லது சேவைகளின் அடிப்படையில் நேரடியாக மற்றும் மறைமுகமாகச் செய்யப்பட்ட செலவுகளின் அளவு, ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கலொன்றின் மூலம் வழங்கப்பட்ட சொத்து அல்லது சொத்துக்களின் மீது நேரடியாக மற்றும் மறைமுகமாகச் செய்யப்பட்ட செலவுகளின் அளவுடன் ஒப்பிடுவதாகும்.

இம்முறையின் கீழ்,

- (i) மாதிரித் தொழில் முயற்சியோன்றினால் துணை விவசாயமொன்றுக்கு சொத்துக்களைப் பராதீனப்படுத்தும்போது அல்லது சேவைகளை வழங்கும்போது அந்தத் தொழில் முயற்சியினால் செய்யப்பட்ட நேரடி மற்றும் மறைமுகச் செலவுகளைக் கணித்தல் வேண்டும்.
- (ii) அந்த மாதிரித் தொழில் முயற்சியோன்று தொடர்பற்ற தொழில் முயற்சியோன்றினால், ஒப்பிடத்தக்க கட்டுப்படுப்பாடின்றிய கொடுக்கல் வாங்கல் ஒன்றின் அல்லது கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக சமனான சொத்து ஒன்றை அல்லது சேவைகளைப் பராதீனப்படுத்தும்போது அல்லது வழங்கும்போது எழும் (சமமான கணக்கு முறைகளின்படி கணக்கிடப்பட்ட) அந்தச் செலவை உரிய மொத்த
- (iii) திறந்த சந்தையில் மொத்த இலாப மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கும் ஒப்பிட முடியுமான கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கலில் உள்ளடங்கும் தொழில் முயற்சிகளுக்கு இடையில், தொழில்பாடுகளில் அல்லது வேறு ஏதேனும் வேறுபாடுகள் காணப்படுமாயின், அந்த வேறுபாடுகளைக் கவனத்தில் எடுத்து, இப்பந்தியின் (ii) ஆம் உப பந்தியில் காட்டப்பட்டுள்ள பொருத்தமான மொத்த இலாப .. தேவையான செம்மையாக்கங்கள் செய்யப்படும்.

மேலே (i) ஆம் உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள செலவுடன் மேலே (iii) ஆம் உப பந்தியில்

குறிப்பிடப்பட்டுள்ள இலாப மேலதிகமும் சேர்க்கப்படும்.

அவ்வாறு பெறப்பட்ட தொகை, மாதிரித் தொழில் முயற்சியின் சொத்து வழங்கலுக்கான அல்லது சேவை வழங்கலுக்கான தொடர்பற்ற விலையாகக் கருதப்படும்.

(இ) கொடுக்கல் வாங்கல் தேர்தல் இலாப அளவு முறை,- கொடுக்கல் வாங்கல்களின் மீதான தேர்தல் .. இலாப முறையில், கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலைன் மூலம் ஆளோருவர் அடையும் செலவு, விற்பனைகள் அல்லது சொத்துக்கள் போன்ற பொருத்தமான அடிப்படையொன்றுடன் ஒப்பிடத்தக்க தேர்தல் இலாப .. ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற் கொடுக்கல் வாங்கலைன் மூலம் அதனுடன் தொடர்புடைய சமாதிரி அடிப்படையொன்றுடன் ஒப்பிடுகையில் தேர்தல் இலாப .. உடன் ஒப்பிடுவதாகும்.

இம்முறையின் கீழ்,

- (i) இணைப்பொறுப்பு தொழில் முயற்சியொன்றுடன் செய்த கொடுக்கல் வாங்கலைன் மூலம் மாதிரித் தொழில் முயற்சி உழைத்த தேர்தல் இலாப அளவானது, அந்த மாதிரித் தொழில் முயற்சியினால் உற்படப்பட்ட செலவுகள், செய்த விற்பனைகள் அல்லது பயன்படுத்தப்பட்ட சொத்துக்களுடன் தொடர்புடையதாக அல்லது வேறு ஏதேனும் உரிய அடிப்படையொன்றைக் கவனத்தில் கொண்டு கணிக்கப்படும்;
 - (ii) அந்த மாதிரித் தொழில் முயற்சியினால் அல்லது தொடர்பற்ற தொழில் முயற்சியொன்றினால், ஒப்பிடத்தக்க கட்டுப்பாடற் தொடர்பற்ற கொடுக்கல் வாங்கலைன் மூலம் அல்லது அத்தகைய பல கொடுக்கல் வாங்கல்கள் மூலம் உழைக்கப்பட்ட தேர்தல் இலாப அளவு அதே அடிப்படையில் கணிக்கப்படும் ;
 - (iii) திறந்த சந்தையில் தேர்தல் இலாப .. கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்த முடியுமான, கொடுக்கல் வாங்கலுடன் ஒப்பிட முடியுமான கட்டுப்பாடற் கொடுக்கல் வாங்கலைன் மூலம் அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல்களில் உள்ளதாகும் தொழில் முயற்சிகளுக்கிடையில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின், அந்த வேறுபாடுகளைக் கவனத்தில் எடுத்து ஒப்பிடத்தக்கதும் கட்டுப்பாடற்றுமான கொடுக்கல் வாங்கல்கள் மூலம் உழைக்கும் இந்தப் பந்தியின் (ii) ஆம் உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள .. தேர்தல் இலாபங்கள் .. செம்மையாக்கம் செய்யப்படும் ;
 - (iv) மாதிரித் தொழில் முயற்சியினால் உழைக்கப்பட்ட இப்பந்தியின் (i) ஆம் உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் இலாப அளவு இந்தப் பந்தியின் (iii) ஆம் உப பந்தியில் காட்டப்பட்டுள்ள தேர்தல் இலாப அளவுக்குச் சமானதாக ஏற்றுக்கொள்ளப்படும் ;
 - (v) அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட தேர்தல் இலாப .. கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய தொடர்பற்ற விலையைத் தீர்மானிக்கும் போது கவனத்திற் கொள்ளப்படும்.
- (உ) இலாபப்பகுதியில் முறை,- ஏதேனும் கொடுக்கல் வாங்கலைன் தொடர்பற்ற விலையைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காகத் தனித்தனியாக மதிப்பிட முடியாத அளவுக்கு இடைத் தொடர்புகளைக் கொண்ட விசேஷ நிபந்தனைகள் தயாரிக்கப்பட்டுள்ள அல்லது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் அல்லது பலவினக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அடிப்படையில் இந்த முறையைப் பயன்படுத்த முடியும், இதன் மூலம்-
- (i) இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகள் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலின் மூலம் எழுங்கிணைந்த தேர்தல் இலாபங்கள் தீர்மானிக்கப்படும் ;
 - (ii) அத்தகைய தேர்தல் இலாபங்களை ஈட்டுவதற்கு ஒவ்வொரு இணைப்பொறுப்பு தொழில் முயற்சியும் வழங்கிய ஒப்பிடப்பட்டபாலதான பங்களிப்புக்கள், சுயேசிசைத் தொழில் முயற்சிகள் ஒவ்வொரு தொழில் முயற்சியும் ஒப்பிடப்பட்டபாலதான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதன் மூலம் ஆற்றிய தொழிற்பாடுகள், பயன்படுத்திய சொத்துக்கள், பொறுப்பேற்ற அபாயங்கள் என் பவற்றின் அடிப்படையில் உழைத்திருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடிய இலாபங்களின் நியாயமான அண்ணொவான பகிரவின் அடிப்படையில் கணிக்கப்படும்.
 - (iii) ஒருங்கிணைந்த தேர்தல் இலாபம், அத்தொழில் முயற்சிகள் வழங்கிய ஒப்பிட்டுப் பங்களிப்பின் சதவீதத்துக்கு இணங்க அத்தொழில் முயற்சிகள் மத்தியில் பிரித்து ஒதுக்கப்படும் ;
 - (iv) அவ்வாறு மதிப்பிடப்படும் மாதிரித் தொழில் முயற்சிக்கு பிரித்து ஒதுக்கப்பட்ட இலாபம், கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கான தொடர்பற்ற விலையைத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.

இப்பந்தியின் (i) ஆம் உப பந்தியில் காட்டப்பட்டுள்ள தீர்த்திய தேர்தல் இலாபத்தை முதலில் தொழில் முயற்சி ஈடுபட்டுள்ள ஒரே தன்மையிலான செயற்பாட்டின் வகைக்கு இணங்கப் பொருத்தமான பயன் வழங்கலாக, சுயாதீன வியாபாரமொன்று ஒத்த தன்மையிலான செயற்பாடொன்றில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் சந்தைப் பயன்களைக்

கவனத்தில் எடுத்து ஒவ்வொரு மாதிரித் தொழில் முயற்சிக்கு பங்குகளை ஒதுக்கி வழங்கியதன் பின்னர் மாதிரித் தொழில் முயற்சிகளின் பங்களிப்பின் விசேஷ தன்மையையும் பெறுமதியையும் அடிப்படையாகக் கொண்டு மேற்படி ஒதுக்கம் வழங்கப்பட்டதன் பின்னர் மீதுமள்ள தேறிய இலாபம் மாதிரித் தொழில் முயற்சிகள் மத்தியில் பசிரப்படும் அதேவேளை அத்தகைய சந்தர்ப்பங்களில் முதலில் பசிரப்பட்ட தேறிய இலாபம் மற்றும் வியாபாரங்களின் ஒப்பிட்டனவிலான பங்களிப்பின் அடிப்படையில் பசிரப்பட்ட தேறிய இலாபம் மீதியின் மொத்தம் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் மூலம் தொழில் முயற்சி உழைத்த தேறிய இலாபமாகக் கருதப்படும்.

இனைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் செய்யப்படும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒரே விதமான முறையில் ஒப்பிடப்படும் இரண்டுக்கு மேற்பட்ட சயாதீனமான கொடுக்கல் வாங்கல்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் மிகவும் பொருத்தமான முறையைப் பயன்படுத்தி விலை வீச்சுக்கள் அல்லது இலாப அளவுகள் பெறப்பட வேண்டும். தொடர்பற்ற விலையைக் கணிப்பதற்கு இந்த தொடர்பற்ற வீச்சுக்களைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

(b) கட்டுப்பாடற் நிபந்தனைக்குரிய விலை வீச்சு.- தொடர்பற்ற வீச்சு என்பது 3 ஆம் கட்டளைக்கு இனைக்கிய முறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பிடத்தக்க பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு ஒரே தன்மையிலான ஒப்பிடத்தக்க முறையில் இவ்விடயத்தில் .. வீச்சு கட்டுப்பாடற் நிபந்தனைக்குரிய விலையாகக் கருதப்பட வேண்டும்.

இனைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் நிகழும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கான உண்மை விலை, கட்டுப்பாடற் நிபந்தனைக்குரிய விலையினால் இருக்குமாயின், அந்த உண்மையான விலை அந்தக் கொடுக்கல் வாங்கலுக்கான கட்டுப்பாடற் நிபந்தனைக்குரிய விலையாகக் கருதப்படுதல் வேண்டும்.

இனைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் நிகழும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்றுக்கான உண்மை விலை, கட்டுப்பாடற் நிபந்தனைக்குரிய விலை வீச்சினை அமையாதவிடத்து, அத்தகைய கொடுக்கல் வாங்கல்களுக்கான கட்டுப்பாடற் நிபந்தனைக்குரிய விலை வீச்சின் நடுப்பகுதி, கட்டுப்பாடற் நிபந்தனைக்குரிய விலையாகக் கருதப்படுதல் வேண்டும். இப்பந்தியின் நோக்கங்களுக்காகத் தொடர்பற்ற வீச்சுக்கள் தயாரிக்கப்படும் ஒப்பிடத்தக்க கட்டுப்பாட்டு விலையன் ஊடாகப் பெறப்படும் நிதிக் குறிகாட்டி எண்ணிக்கைகளில் 50 ஆவது சதவீதம், தொடர்பற்ற வீச்சுக்கள் நடுப்பகுதியாகக் கருதப்படுதல் வேண்டும்.

3. ஒப்பிடப்படற்பாலதான காரணிகள்.- 2 ஆம் ஒழுங்குவிதியின் நோக்கங்களுக்காக இனைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் செய்யப்படும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுடன் கட்டுப்படுத்த முடியாத கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பிடக்கூடிய தன்மை பின்வரும் காரணிகளின் அப்படையில் தீர்மானிக்கப்படும் :-

- (அ) அத்தகைய கொடுக்கல் வாங்கல்களில் செய்த உரிய தரப்பினர் மத்தியில் பொறுப்புக்கள், அபாயங்கள் மற்றும் பயன்களைப் பெறுவது தொடர்பில் வெளிப்படையாக அல்லது .. குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலின் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிபந்தனைகள் (முறையான அல்லது ஏழைத்துபூலமான அல்லது அவ்வாறுல்லாதவை);
- (ஆ) கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் அல்லது எடுகோளான அபாயங்களைக் கவனத்தில் எடுத்து கொடுக்கல் வாங்கல்களின் போது மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்;
- (இ) அத்தகைய கொடுக்கல் வாங்கல்களில் பராதீனப்படுத்தப்படும் சொத்தில் அல்லது வழங்கப்படும் சேவைகளில் காணப்படும் விசேஷ பண்புகள்;
- (ஈ) இனைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் நிகழும் அத்தகைய கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் வியாபார உபாயங்கள், உரிய இனைப்பொறுப்புத் தொழில் முயற்சிகள் அத்தகைய கொடுக்கல் வாங்கல்களை நடைமுறைப்படுத்தும் போது பூகோள் அமைவிடம் மற்றும் ச்ந்தையின் அளவு, சட்டம் மற்றும் நாட்டில் நடைமுறையிலுள்ள கட்டளைகள், ஊழியச் செலவு மற்றும் சந்தை மூலதனம், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, போட்டி மட்டம், மொத்த மற்றும் சில்லறைச் சந்தையா என்பன போன்ற ஏனையைவை உள்ளிட்ட சந்தையில் காணப்படும் நிபந்தனைகளை நியமங்களாகக் குறிப்பிடுதல்.

4. ஒப்பிடப்படற்பாலதான தன்மை.- பின்வரும் விடயங்கள் காணப்படுமாயின் கட்டுப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கலோன்று ஒப்பிடப்படற்பாலதாகக் கருதப்படுதல் வேண்டும் :

(i) ஒப்பிடப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கு இடையில் ஏதேனும் வேறுபாடுகள் இருக்குமாயின், வேறுபாடுகளின் காரணமாக முறைமையில் பார்த்திக்கப்படும் நிபந்தனைகளின் மீது (உதாரணம் : விலை அல்லது இலாப அளவு) கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாதிருக்குமாயின், அல்லது

அந்த வேறுபாடுகளின் காரணமாக ஏற்படும் கடுமையான தாக்கத்தை இல்லாதொழிப்பதற்கு காரணங்களுடன் கூடிய சரியான செம்மையாக்கங்களைச் செய்வதற்கான சாத்தியம் இருப்பின்,

கட்டுப்பாடற்ற கொடுக்கல் வாங்கலோன்றை கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலோன்றுடன் ஒப்பீடு செய்வதற்காகவும் பகுப்பார்மீ செய்வதற்காகவும் பயன்படுத்தப்படும் தரவுகள், அந்தக் கொடுக்கல் வாங்கல் நிகழும் வரிமதிப்பாண்டுக்கான தரவுகளாக அமைதல் வேண்டும்.

எவ்வாறாயினும், அத்தகைய வரிமதிப்பாண்டுக்கு முன்னரான இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத காலப் பகுதியொன்றுக்கான தரவுகள், ஒப்பிடப்படும் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வகையில் கைமாற்றல் விலைகளைத் தீர்மானிப்பத்தில் செல்வாக்குச் செலுத்தும் உண்மைகளை வெளிப்படுத்துமாயின் அவற்றையும் கவனத்திற் கொள்ள முடியும்.

5. மிகப் பொருத்தமான முறை :

(அ) இங்கு 2 ஆம் ஒழுங்குவிதியின் நோக்கங்களுக்காக “மிகவும் பொருத்தமான முறை” என்பது இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் செய்யப்படும் ஒவ்வொரு குறிப்பான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலினாலும் தன்மை மற்றும் விடயங்களுக்கு மிகவும் பொருத்துகின்றதும் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை மிகவும் நம்பகமானதாக வழங்கப்படுவதுமான ஒரு முறையாகும்.

(ஆ) மிகவும் பொருத்தமான முறையைத் தெரிவு செய்யும்போது பின்வரும் விடயங்களைச் கவனத்தில் எடுத்தல் வேண்டும் :-

(i) இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகள் அத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக மேற்கொள்ளும் பணிகள், பயன்படுத்தும் சொத்துக்கள் மற்றும் அநுமானிக்கப்பட்ட வருமானங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, அத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் தன்மை மற்றும் வகை :

ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்துவதற்குத் தேவையான தரவுகளைப் பெறுவதற்கான ஆற்றல், தரவுகளின் மூலமான வெளிப்படுத்துக்கள், தரவுகளின் நம்பகத் தன்மை (குறிப்பாக கட்டுப்படுத்த முடியாத ஒப்பிடத்தக்க கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில்);

(ii) கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கும் கட்டுப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் காணப்படும் ஒப்பிடப்படற்பாலதான தன்மையின் அளவு :

கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கும் ஒப்பிட முடியுமான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின், அந்த வேறுபாடுகளுக்காக நம்பகமான மற்றும் துல்லியமான செம்மையாக்கங்களைச் செய்வதற்கு உள்ள சாத்தியங்களின் அளவு :

6. கைமாற்றல் விலையிடுதல் ஆவணமாக்கல் மற்றும் வெளிப்படுத்துகைப் படிவம்.- 76 மற்றும் 77 ஆம் உறுப்புரைகளின் கீழ் இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலோன்றை மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளின் கைமாற்றல் விலையிடல் ஆவணங்களைத் தயாரித்தல், பேணி வருதல் உள்ளிட்ட பின்வருவனவற்றுக்குப் பொறுப்பாக இருப்பது அவசியமாகும்.

(a) (அ) கைமாற்றல் விலையிடல் ஆவணங்களைத் தயாரித்தலும் பேணி வருதலும்.- 76 மற்றும் 77 ஆம் உறுப்புரையின் கீழ் இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் தொழில் முயற்சிகள் கைமாற்றல் விலையிடல் ஆவணங்களைத் தயாரித்தல், பேணி வருதல் உள்ளிட்ட பின்வருவனவற்றுக்குப் பொறுப்பாக இருப்பது அவசியமாகும் :

(i) பின்னைண்டு 1 இற்கு இணங்க உள்ளாட்டு வரி செலுத்துநரின் ஆவணங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசேடமாகக் குறிப்பிடும் உள்ளாட்டுக் கோவை ;

(ii) பின்னினைப்பு II இந்து இணங்க, பல்தேசியக் குழுமமொன்றின் அனைத்து அங்கத்தவர்களினதும் நியமப்படுத்தப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய முதன்மைக் கோவை;

(iii) பின்னினைப்பு III இந்து இணங்க, குழுமத்தினுள் பொருளாதாரச் செயற்பாடுகளின் அமைவிடத்தின் குறிப்பான சூரிகாட்டி களைக் கொண்ட பல்தேசியக் குழுமத்தின், வருமானம் மற்றும் செலுத்தப்படும் வரிகளின் உலகளாவிய ஒதுக்கீட்டுடன் தொடர்புடைய குறிப்பான தகவல்கள் அடங்கிய நாட்டுக்கு நாட்டு அறிக்கை;

கணக்கீட்டுப் புத்தகங்களுக்கு இணங்க, ஒவ்வொரு வரிமதிப்பாண்டுக்காகவும் இனைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் 200 மில்லியன் ரூபாவை விஞ்சிய கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் அல்லது ஒவ்வொரு வகையான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு தொழில் முயற்சியினாலும் மேலே (i) ஆம் விடயத்தில் குறிப்பிடப்பட்ட உள்நாட்டுக் கோவையைத் தயாரித்துப் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படுதல் வேண்டும். சர்வதேசக் கொடுக்கல் வாங்களின் போது உள்நாட்டுக் கோவை ஆங்கில மொழியில் தயாரிக்கப்படுதல் வேண்டும். உள்நாட்டுக் கோவையைக் குறித்த வரிமதிப்பாண்டின் இறுதியிலிருந்து 5 வருட காலத்திற்கு வைத்திருந்து பராமரிக்க வேண்டும் என்பதுடன் இந்தக் கட்டளையின் (I) ஆம் பின்னினைப்பில் விசேஷமாகக் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும். (இங்கு கொடுக்கல் வாங்கல்களின் பங்கிலாபங்கள் மற்றும் முதன்மைக் கடன் வழங்கல்கள் அல்லது மீளரிப்புக்கள் உள்ளடங்கமாட்டா).

கணக்குப் புத்தகங்களுக்கு இணங்க ஒவ்வொரு வரிமதிப்பாண்டிலும் 7.5 பில்லியன் ரூபாவை விஞ்சகின்ற வருமானப் பெறுமதியை வெரிப்படுத்தியுள்ள தொழில் முயற்சிகள், மேலே விடயம் (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான கோவையைத் தயாரித்து பராமரித்து வருதல் வேண்டும். ஆங்கில மொழியில் பராமரிக்கப்பட வேண்டிய பிரதான கோவையில் இந்தக் கட்டளையின் II ஆம் பின்னினைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள தகவல்கள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.

மேலே விடயம் (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டுக்கு நாட்டு அறிக்கையைத் தயாரித்துப் பற்றும் கோவைப்படுத்தல் என்பன இக்கட்டளையின் பந்தி (அ) இந்து இணங்க மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆ) புதிய ஆவணங்களைப் பேணி வரவேண்டிய அவசியமின்மை- ஏதேனும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல், ஒன்றுக்கு மேற்பட்ட வரிமதிப்பாண்டுகள் தொடர்ச்சியாக செயலில் இருக்குமிடத்து, அந்தக் கொடுக்கல் வாங்கவின் தன்மையில் அல்லது விதிமுறைகளில், சுருதுகோள்களில் அல்லது கைமாற்றல் விலையிடுதலில் செல்வாக்குச் செலுத்தும் வேறு ஏதேனும் காரணிகளில் ஏதேனும் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தாலன்றி, ஒவ்வொரு வரிமதிப்பாண்டு தொடர்பிலும் தனித்தனியான புதிய ஆவணங்கள் பேணப்பட வேண்டிய அவசியமில்லை என்பதுடன் அவ்வாறான குறிப்பிடத்தக்க மாற்றும் இருக்குமாயின், இந்த ஒழுங்குவிதியின் சீழே தேவைப்படுத்தப்பட முடியுமான புதிய ஆவணங்கள், அந்தக் கொடுக்கல் வாங்கவின் விலையிடுதலின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பேணி வருதல் வேண்டும்.

வரி செலுத்துநர்களின் செயற்பாடுகளில் விசேஷமாகத் தென்படும் மாற்றங்கள் இல்லாத சந்தாப்பங்களில், தரவுத் தளங்களில் ஓப்பிடத்தக்கவைகளுக்கான தேடுதல்கள், வருடாந்த அடிப்படையிலென்றி ஒவ்வொரு முன்று வருடத்திலும் இற்றைப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், கட்டுப்பாட்டற நிபந்தனைக்குரிய விலைக் கோட்பாட்டை நம்பகமான முறையில் பிரயோகிப்பதற்காக ஓப்பிடத்தக்கவைகளுக்கான நிதித் தரவுகள் ஒவ்வொரு வருடமும் இற்றைப்படுத்தப்படுதல் வேண்டும்.

மேலே எவ்வாறு குறிப்படப்பட்டிருப்பினும், இனைப் பொறுப்பு தொழில் முயற்சிகளுடனான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் கட்டுப்பாட்டற நிபந்தனைக்குரிய விலைக் கோட்பாட்டுக்கு ஒத்திசைவாகச் செயற்பட வேண்டிய முக்கியமான கட்ப்பாடு அனைத்து வரி செலுத்துநர்களுக்கும் தொடர்ந்தும் கட்டாயமானதாக இருக்கும். அதனால் இந்த அறிவித்தல் வரி செலுத்துநருக்கு அனுப்பப்படும் போது அவர்கள் மேலே பந்தி (அ) இல் குறிப்பிட்ட ஆவணங்களின் அடிப்படையில் அல்லது அவர்களிடம் உள்ள வேறு ஏதேனும் ஆவணங்களின் அடிப்படையில் ஆதாரங்களை முன்வைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

(இ) கைமாற்றல் விலையிடல் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்.- 6(அ) (i) மற்றும் 6(அ) (ii) ஆகிய ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள கைமாற்றல் விலையிடல் ஆவணங்கள், ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படும் எழுத்து மூலமான கோரிக்கையில் குறிப்பிடப்படும் திகதியிலிருந்து 30 பஞ்சாங்க நாட்களுக்குள் வரி செலுத்துநரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

இந்த ஆவணத்தை வழங்குவதற்கான வரிசெலுத்துநரின் கட்டப்பாடு, கணக்காய்வுச் செயன்முறையின் போது அதன் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவை என்று கருதும் போது, மேலதிக தகவல்களைக் கோருவதற்கான ஆணையாளர் நூயகத்தின் அதிகாரத்திற்குப் பங்கமில்லாதவாறு நிறுவப்பட்டுள்ளது.

(ஏ) கைமாற்றல் விலையிடல் வெளிப்படுத்துக்கைப் படிவங்களைத் தயாரித்தலும் சமர்ப்பித்தலும்.- இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை அல்லது பல வகையான கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் தொழில் முயற்சிகள், வருமான அறிக்கையுடன் பின்னினைப்பு IV இல் குறிப்பிடப்பட்டுள்ள படிவம் மற்றும் அதன்கீழ் உள்ள நிபந்தனைகளுக்கு இணங்க வருடாந்த கைமாற்றல் விலையிடல் படிவத்தைத் தயாரித்துச் சமர்ப்பிக்கும் கட்டப்பாட்டைக் கொண்டுள்ளன. கொடுக்கல் வாங்கல்களின் வகைப்படுத்தல் குறியீடுகள் பின்னினைப்பு ஏ இல் தரப்பட்டுள்ளதுடன் படிவங்களை நிரப்புவதற்கான அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு உள்ளாட்டு இறைவரித் திணைக்களத்தின் www.ird.gov.lk இணையத் தளத்தைப் பார்வையிடவும்.

குறிப்பு.- 200 மில்லியன் இலங்கை ரூபாவுக்கு மேற்பட்டதாக கொடுக்கல் வாங்கல் வகைகளை மேற்கொள்ளும் தொழில் முயற்சிகள் நிரல் I ஐயும் (பின்னினைப்பு V இற்கு இணங்க கொடுக்கல் வாங்கல் குறியீடு) நிரல் II ஐயும் (இணைப் பொறுப்பு தொழில் முயற்சிகளின் பெயர்) மாத்திரம் நிரப்புதல் வேண்டும்.

(ஒ) பின்னினைப்பு III இற்கு இணங்க அடிப்படை முதன்மைக் கம்பனியின் நாட்டுக்கு நாடு அறிக்கை ("Cb CR") சமர்ப்பித்தல்

(I) வரைவிலக்கணங்கள்.- இந்தக் கட்டளையின் (ஒ) ஆம் பந்தியின் நோக்கங்களுக்காகப் பின்வரும் பிரயோகங்களின் பொருட்கோடல் பின்வருமாறு அமையும் :

(i) “குழுமம்” என்பது, உரிமை அல்லது நிர்வாகம் ஊடாக தொடர்புபடுத்துகின்ற தொழில் முயற்சிகளின் தொகுதியைக் குறிப்பதுடன் உரிய கணக்கீட்டுக் கோட்டாடுகளின் கீழ் அறிக்கைப்படுத்தல் நோக்கங்களுக்காக திரட்டிய நிதிக் கூற்றைத் தயாரித்தல் அல்லது ஏதேனும் தொழில் முயற்சியொன்றின் .. பங்குகளை சந்தையில் விற்பனை செய்யுமிடத்து அவசியப்படுவதாகும்.

(ii) (II) "MNE குழுமம்" என்பது,

(அ) வரி வதிவிடத்திற்காக வேறுபட்ட நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் முயற்சிகள் அடங்கலாக அல்லது வரி நோக்கங்களுக்காக ஒரு நீதிமன்றம்,

(ஆ) அகற்றப்பட்ட ஒரு MNE குழுமம் அன்று.

(iii) “அகற்றப்பட்ட MNE குழுமம்” என்பது, குழுமத்தின் எந்தவொரு நிதியாண்டுக்குமான, அறிக்கைப்படுத்தப்படும் நிதியாண்டுக்கும்

(iv) “Constituent உருவகம்” என்பதுடன் :

(அ) நிதி அறிக்கைப்படுத்தல் நோக்கங்களுக்காக MNE குழுமத்தின் ஒருங்கிணைந்த நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கும் MNE குழுமமொன்றில் ஏதேனும் பிரிந்து சென்ற வியாபார நிறுவனமொன்று அல்லது MNE குழுமமொன்றில் அத்தகைய வியாபார அலகொன்றின் .. பங்குகள் பினைப்பத்திற்க சந்தையொன்றில் விற்பனைக்காக உள்வாங்கப்படுமாயின் ;

(ஆ) அளவு அல்லது பெளதிக நிலைமைகளின் அடிப்படையில் MNE குழுமத்தின் திரட்டிய நிதி அறிக்கைகளிலிருந்து முற்றாக நீக்கப்பட்ட அத்தகைய வியாபார நிறுவனங்கள் ;

(இ) நிதி அறிக்கைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல், வரி அறிக்கைப்படுத்தல் அல்லது உள்ளக முகாமைக் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக அத்தகைய நிறுவனமொன்றுக்கு ஒதுக்கப்பாட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் வியாபார நிறுவனங்கள் வழங்கும், மேலே (அ) அல்லது (ஆ) ஆகிய விடயங்களில் உள்ளடங்கும் MNE குழுமங்களிலிருந்து பிரிந்து காணப்படும் ஏதேனும் வியாபாரமொன்றின் நிரந்தர நிறுவனமொன்றாகும்.

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.12.31

- (v) “அறிவிக்கும் நிறுவனம்” என்பது, அதன் வரி வத்திலிட ஆஸ்ட்ரேலியா எல்லையில் MNE குழுமத்தின் சார்பாக இந்தக் கட்டளையின் (உ) ஆம் பந்தியின் (iv) ஆம் உப பந்தியில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை உறுதிப்படுத்தி நாட்டுக்கு நாடு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கூட்டு நிறுவனமாகும். அறிக்கைப்படுத்தல் நிறுவனமானது, பிரதான தாய் நிறுவனமாக, .. தாய் நிறுவனமாக அல்லது இந்தக் கட்டளையின் பந்திய (உ) இன் (II) ஆம் உப பந்தியின் (ii) ஆம் விடயத்தில் விபரிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நிறுவனமாக இருக்க முடியும்.
- (vi) “பிரதான தாய் நிறுவனம்” என்பது, பின்வரும் அளவுகோள்களைப் பூர்த்தி செய்யும் MNE குழுமமொன்றின் கூட்டு நிறுவனமொன்றாகும்.
- (அ) அதன் வரிவதிலின் நீதிமன்ற ஆஸ்ட்ரேலியா எல்லையில் ஏற்படையாகும் கணக்கீட்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் திரட்டு நிதிக் கூற்றைத் தயாரிக்க வேண்டிய, அத்தகைய MNE குழுமமொன்றின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட,
- (ஆ) மேலே (vi) ஆம் பந்தியில் (அ) ஆம் உப பந்தியில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டு நிறுவனத்தின் பங்கு ஒன்றை நேரடியாக அல்லது மறைமுகமாகச் சொந்தமாக வைத்துள்ள அத்தகைய MNE குழுமமொன்றில் வேறு கூட்டு நிறுவனமொன்று காண்டிப்பாடம்.
- (vii) “..தாய்க் கம்பனியோன்று” என்பது இக்கட்டளையின் பந்தி “உ” பந்தியின் (II) ஆம் உப பந்தியின் (ii) ஆம் விடயத்தின் (ஆ) வின் கீழ் உள்ள நிபந்தனைகளில் ஒன்று அல்லது பல ஏற்படையாகும் சந்தர்ப்பங்களில் பிரதான தாய்க் கங்கைத்திற்கான ஏக மாற்றீடாக அந்தக் கூட்டு நிறுவனத்தின் வரி வத்து ஆஸ்ட்ரேலியா எல்லையில், நாட்டுக்கு நாடு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு அத்தகைய MNE குழுமமொன்றினால் நியமிக்கப்பட்ட MNE குழுமத்தின் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
- (viii) “நிதியாண்டு” என்பது, MNE குழுமத்தின் பிரதான தாய் நிறுவனம் அதன் நிதிக் கூற்றைத் தயாரிக்கும் வருடாந்த கணக்கீட்டுக் காலப்பகுதியாகும்.
- (ix) “அறிக்கைப்படுத்தும் நிதியாண்டு” என்பது, இக்கட்டளையின் (உ) பந்தியின் (iv) ஆம் உப பந்தியில் வரைவிலக்கணப்படுத்தியுள்ள நாட்டுக்கு நாடு அறிக்கையில் சுட்டுக்காட்டப்படும் நிதி மற்றும் செயற்பாட்டு நிதி வருடமாகும்.
- (x) “தகைமைபெற்ற உரிய அதிகாரி” என்பது,
 - (அ) சர்வதேச ஒப்பந்தமொன்றின் தரப்பினராக உள்ள அந்த ஆஸ்ட்ரேலியா எல்லையில் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் மத்தியில், மற்றும்
 - (ஆ) நீதிமன்ற ஆஸ்ட்ரேலியா எல்லைத் தரப்பினர் மத்தியில் நாட்டுக்கு நாடு அறிக்கை தன்னியக்கமாக பரிமாறப்படுவது அவசியமான ஒரு ஒப்பந்தமாகும்.
- (xi) “சர்வதேச ஒப்பந்தம்” என்பது வரிச் செயற்பாடுகளில் பரஸ்பர நிர்வாக உதவிக்காக பல்தரப்புச் சமவாயங்கள், ஏதேனும் இரு தரப்பு அல்லது பல்தரப்பு வரிச் சம,
- (xii) “திரட்டு நிதிக் கூற்று” என்பது பிரதான தாய் நிறுவனத்தின் மற்றும் கூட்டு நிறுவனத்தின் சொத்து, பொறுப்புக்கள், வருமானம், செலவுகள் மற்றும் காசுப் பாய்ச்சல் என்பது தனியான ஒரு பொருளாதார நிறுவனமாகச் சமர்ப்பிக்கப்படும் MNE குழுமமொன்றின் நிதிக் கூற்றுக்களாகும்.
- (xiii) ஆஸ்ட்ரேலியா எல்லையில் தொடர்படையை “முறையான தோல்வி” என்பது, இலங்கை நடைமுறையிலுள்ள ஆஸ்ட்ரேலியா எல்லை காணப்படும் தகுதிவாய்ந்த அதிகாரி ஒப்பந்தமாக உள்ள போதிலும் தன்னியக்கமான பரிமாற்றத்தை இடைநிறுத்தி (அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு இணக்கமானவை தவிர்ந்த காரணிகள்) அல்லது இலங்கையில் கூட்டு நிறுவனங்கள் காணப்படும் MNE குழுமத்திடம் காட்டப்படும் நாட்டுக்கு நாடு அறிக்கைகளை இலங்கைக்குத் தன்னியக்கமாக வழங்குவது அடிக்கடி தோல்வியடைவதாகும்.

ஆட்சேபனைகளைத் தயாரித்தல் :

(i) வரி நோக்கங்களுக்காக இலங்கையின் வதியுநரான MNE குழுமமொன்றின் ஒவ்வொரு பிரதான தாய் நிறுவனமும், இந்தக் கட்டளையின் (உ) ஆம் பந்தியின் (iv) ஆம் உப பந்தியின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து இந்தக் கட்டளையின் பந்தி (உ) இன் (v) ஆம் உப பந்தியில், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அதன் அறிக்கைப்படுத்தல் நிதியாண்டில் குறிப்பாகக் கூறப்பட்டுள்ள திகதியில் அல்லது அதற்கு முன்னர் நாட்டுக்கு நாடு அறிக்கையொன்றைக் கோவைப்படுத்துவது அவசியமாகும்.

பின்வரும் அளவுகோள்களைப் பூர்த்தி செய்யுமாயின், இந்தக் கட்டளையின் (உ) ஆம் பகுதியின் (iv) ஆம் உப பந்தியின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து MNE குழுமமொன்றின் பிரதான தாய் நிறுவனம் அல்லாத கூட்டு நிறுவனமொன்றினால், இந்தக் கட்டளையின் (உ) ஆம் உப பந்தியின் (v) ஆம் உப பந்தியில் உள்நாட்டு இறைவரி,

(அ) வரி நோக்கங்களுக்காக இலங்கையின் வதியுநர் நிறுவனமொன்றான, மற்றும்

(ஆ) பின்வரும் நிபந்தனைகளில் ஒன்றாவது ஏற்பாடுடையதாகும் :-

(அஅ) MNE குழுமத்தின் பிரதான தாய் நிறுவனம், அதன் வரி வதியுநர் ஆள்புல எல்லையில் நாட்டுக்கு நாடு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் கடப்பாட்டைக் கொண்டிராத்தோது ; அல்லது

(ஆஆ) முக்கிய நிறுவனம் வரி நோக்கங்களுக்காக வதிவைக் கொண்டுள்ள நீதிமன்ற ஆள்புல எல்லைக்குள், இலங்கை ஒரு தரப்பாக உள்ள தற்போதுள்ள சர்வதேச ஒப்பந்தமொன்று காணப்பட்ட போதிலும், அறிக்கைப்படுத்தப்படும் அரசினர் வருடத்திற்கான நாட்டுக்கு நாடு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு, இக்கட்டளையின் (உ) ஆம் பந்தியின் (v) ஆம் உப பந்தியில் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ள காலப்பகுதியினால் செல்லுபடியாகும் இலங்கை ஒரு தரப்பாக உள்ள தகுதி வாய்ந்த அதிகாரி ஒப்பந்தமொன்று காணப்படாமை ; அல்லது

(இஇ) பிரதான தாய் நிறுவனத்தின் வரி வதிவின் முறையான தன்மை பிழையானது என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளரினால் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கு கூட்டு நிறுவனத்தின் வதிவு இருப்பதாகக் கருதப்படும்.

(iii) இலங்கையில் வரி நோக்கங்களுக்காக வதிவைக் கொண்டுள்ளதும் ஒன்றுக்கு மேற்பட்ட,

(iv) இந்தக் கட்டளையின் பந்தி (உ) உப பந்தி (II) விடயம் (ii) இன் ஏற்பாடுகள் அவ்வாறிருந்த போதிலும், இந்தக் கட்டளையின் பந்தி (உ) உப பந்தி (II) விடயம் (ii) இன் உப விடயம் (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஒன்று அல்லது பல ஏற்புடையதாகும் சந்தர்ப்பங்களில் இந்தக் கட்டளையின் பந்தி (உ) உப பந்தி (v) இல் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் அல்லது அதற்கு முன்னர் தாய் நிறுவனமொன்று தனது வரி வதிவு ஆள்புல எல்லையின் வரி அதிகாரிகளுடன் அத்தகைய அரசினரையாண்டு ஒன்றுக்கான நாட்டுக்கு நாடு அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பது தொடர்பில், இந்தக் கட்டளையின் பந்தி (உ) உப பந்தி (II) விடயம் (ii) இல் விபரிக்கப்பட்டுள்ள நிறுவனமொன்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திடம் நாட்டுக்கு நாடு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்பதுடன் பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது அவசியமாகும்.

(அ) .. தாய் நிறுவனத்தின் வரி வதிவு நீதிமன்ற எல்லையில் இந்தக் கட்டளையின் பந்தி (உ) உப பந்தி (iv) இன் தேவைப்பாடுகளை உறுதிப்படுத்தி நாட்டுக்கு நாட்டு அறிக்கையொன்றைப் பூர்த்தி செய்து அவசியமாகும்.

(ஆ) .. தாய்ச் சங்கத்தின் வரிவதிவு நீதிமன்ற எல்லையில் இலங்கை ஒரு தரப்பாக உள்ள தகுதிவாய்ந்த அதிகாரி ஒப்பந்தமொன்று செல்லுபடியாகும். பந்தி (உ) உப பந்தி (v) இல் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் அரசினரையாண்டுக்கான நாட்டுக்கு நாடு அறிக்கையைச் சமர்ப்பித்தல் ;

(இ) முறைசார் நிச்சயமற்றதன்மை தொடர்பில்.... தாய்ச் சங்கத்தின் வரிவதிவு எல்லையினால் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்தல்;

(ஏ) வரி நோக்கங்களுக்காக அதன் ஆஸ்டில் எல்லையிலுள்ள வதியுநராகவுள்ள தாய் நிறுவனமான கூட்டு நிறுவனத்தினால் இந்தக் கட்டளையின் (உ) ஆம் பந்தியின் (iii) ஆம்பந்தியின் (i) ஆம் விடயத்திற்கு இணங்க.... தாய் நிறுவனத்தின் வரி வதிவை... மற்றும்

(உ) இந்த ஒழுங்குவிதியின் பந்தி (உ) உடையம் (ii) இந்து இணங்க உள்ளாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்திருத்தல்.

(III) அறிவித்தல்-

(i) வரி நோக்கங்களுக்காக இலங்கையின் வதியுநராக உள்ள MNE குழுமமொன்றின் ஏதேனும் கூட்டு நிறுவனமொன்றினால் அத்தகைய MNE குழுமமொன்றின் அறிக்கை அரசினை வருடத்தின் திசெம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் அது பிரதான தாய் நிறுவனமா அல்லது..... தாய் நிறுவனமா என்பதை உள்ளாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறிவித்தல் வேண்டும்;

(ii) வரி நோக்கங்களுக்காக இலங்கையில் வதியுநராக உள்ள MNE குழுமமொன்றின் கூட்டு நிறுவனமொன்று, பிரதான தாய் நிறுவனமாக அல்லது... தாய் நிறுவனமாக இல்லாத சந்தர்ப்பங்களில், அத்தகைய MNE குழுமமொன்றின் அறிக்கைப்படுத்தல் அரசினையாண்டின் திசெம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் அறிக்கைப்படுத்தும் நிறுவனத்தின் அடையாளத்தையும் வரி வதிவையும் உள்ளாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்தல் வேண்டும்.

(iv) நாட்டுக்கு நாட்டு அறிக்கை

இந்த ஒழுங்குவிதியின் பந்தி (உ) இன் நோக்கங்களுக்காக MNE குழுமமொன்றுக்கான நாட்டுக்கு நாட்டு அறிக்கை என்பது பின்வரும் விடயங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையாகும் :-

(அ) MNE குழுமம் தொழிற்படும் ஒவ்வொரு நீதிமன்ற எல்லைக்கும் ஏற்படுத்தாகும் வருமான அளவு, வருமான வரிகளுக்கு முன்னரான இலாபம் (நட்டம்), செலுத்திய வருமான வரி, சேர வேண்டிய வருமான வரி, வெளிப்படுத்தப்பட்ட மூலதனத்தின் திரட்டிய ஈடுபாடு, ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் காச அல்லது அதற்குச் சமனானவை தவிர்ந்த தொட்டுணர முடியுமான சொத்துக்கள் போன்ற ஒட்டுமொத்தத் தகவல்களும் ;

(ஆ) அத்தகைய கூட்டு நிறுவனமொன்றின் வரி வதிவு நீதிமன்ற எல்லையைக் குறிப்பிட்டு MNE குழுமத்தின் ஒவ்வொரு கூட்டு நிறுவனத்திற்கும்.

(ii) இந்த வர்த்தமானி அறிவித்தலின் பின்னிணைப்பு III இல் தரப்பட்டுள்ள அங்கீரிக்கப்பட்ட படிவத்தில் அடங்கியுள்ள வரைவிலக்கணங்களையும் அறிவுறுத்தல்களையும் பயன்படுத்தி அதற்குச் சமமான வடிவத்தில் நாட்டுக்கு நாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(v) சமர்ப்பிப்பதற்கான காலப்பருதி - இந்தக் கட்டளையின் பந்தி (உ) மூலம் விதிக்கப்படும் நாட்டுக்கு நாட்டு அறிக்கை MNE குழுமத்தின் அறிக்கை அரசினையாண்டின் இறுதித் திகதியில் 12 மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(vi) நாட்டுக்கு நாட்டு அறிக்கைத் தகவல்களின் பயன்பாடு மற்றும் இரகசியத் தன்மை :

(i) கைமாற்றல் விலையிடுதல் அலுவலர்கள், MNE குழும அங்கத்தவர்கள் ஏற்படுத்தை கைமாற்றல் விலையிடுதல் விதிகளுக்கும் அவசியமானவிடத்து பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பகுப்பாய்வுகளுக்கும் ஒத்திசைவாகச் செயற்படாமல் இருப்பதற்கான அபாயத்தை மதிப்பிடுதல் அடங்கலாக உயர் மட்டத்திலான கைமாற்றல், விலையிடுதல் அபாயங்களையும் ஏனைய அடிப்படை அபிப்பக்களையும் இலங்கையில் இலாபமாற்றத்துடன் தொடர்படுத்தை அபாயங்களையும் மதிப்பிடு செய்வதற்காக நாட்டுக்கு நாட்டு அறிக்கையைப் பயன்படுத்துவார். கைமாற்றல் விலையிடல் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படும் கைமாற்றல் விலைச் செம்மையாக்கங்களுக்கு நாட்டுக்கு நாட்டு அறிக்கை அடிப்படையாக அமைய மாட்டாது.

இந்தக் கட்டளையின் பந்தி (உ) MNE குழுமங்களின் 2018, ஏப்பிற்கு 01 ஆந் திகதி அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கும் அறிக்கைப்படுத்தும் அரசினையாண்டுகள் தொடர்பில் பயன்வழுப்பெறும்.

12 A I கொடுக்க : (I) தேவை - டி லங்கா பூதுவான்திக் சமாக்வாடி ஜனரஜெய் அதி விஷேஷ ரைபரி பதிய - 2018.12.31
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.12.31

(vii) பயணவூட்பெறும் திகதி - இந்த ஒழுங்குவிதியின் பந்தி (ஐ) இன் நோக்கம் MNE குழுமங்களின் நிதி ஆண்களுக்கான அறிக்கைப்படுத்தல்களுக்கு 2019, ஏப்பிற்கு 1 ஆந்திக்கு அதற்குப் பின்னர் பயணவூட்பெறும்.

(ஊ) தண்டனை ஏற்பாடுகள்.- எவ்வேறும் ஆளோருவர் இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுடனான ஏதேனும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்றின் விடயத்தில் 76 மற்றும்/அல்லது 77 ஆம் உறுப்புரைகளின் தேவைப்பாடுகளுக்கு இணங்கச் செயற்படத் தவறுவாராயின், அந்த ஆள் மீது உள்ளாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் பின்வரும் தண்டனைகள் விதிக்கப்பட முடியும் :

- (i) கைமாற்றல் விலையிடல் ஆவணங்களைத் தயாரிக்காமை மற்றும் பேணி வராமைக்கான தண்டம் ஒழுங்குவிதி 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள கைமாற்றல் விலையிடுதல் ஆவணங்களைத் தயாரிக்காமை மற்றும் பேணி வராமையானது, உள்ளாட்டு இறைவரிச் சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- (ii) தேவைப்படுத்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்காமைக்கான தண்டனை.- தேவைப்படுத்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்காமை குறித்த சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- (iii) தேவைப்படுத்தப்பட்ட ஏதேனும் தகவல்களை வெளிப்படுத்தாமைக்கான தண்டனை.- தேவைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாமை குறித்த சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- (iv) உரிய தினத்தில் அல்லது அதற்கு முன்னர் 6 ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்காமைக்கான தண்டனை.- உரிய தினத்தில் அதற்கு முன்னர் 6 ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்காமை, குறித்த சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- (v) தகவல்களை மறைத்தலுக்காக அல்லது பிழையான தகவல்களை வழங்குதலுக்கான தண்டனை.- தமது வருமானத்துடன் தொடர்புடைய தகவல்களை மறைத்தல் அல்லது அத்தகைய வருமானங்கள் தொடர்பில் பிழையான தகவல்களை வழங்குதல், இச்சட்டத்தின் 184 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்பாடுகள் விதிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும்.
- (vi) 184 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளுக்கு மேலதிகமாக 185 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகளும் XVIII ஆம் அத்தியாயத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் கைமாற்றல் விலையிடுதலுக்கு ஏற்படுத்தைக்கூடும்.

7. முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கை (APA).- கைமாற்றல் விலைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மரபு முறையான நிர்வாக, நிதிமன்ற மற்றும் ஒப்பந்தப் பொறிமுறைகளைப் பயன்படுத்த எதிர்பார்க்கும், கட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் எவ்வேறும் ஆளோருவர், உள்ளாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்துடன் முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கையைன்றைச் செய்துகொள்வது அவசியமாகும். இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் விசேஷ சர்வதேசக் கொடுக்கல் வாங்கல்களுக்கு முன்னர் (அதாவது, ஒப்பந்தம் மூலம் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்) நிலையான காலப் பகுதியோன்றுக்காக அந்தக் கொடுக்கல் வாங்கல்களுக்காகக் கட்டுப்பாட்டற் ற நிபந்தனைக்குரிய விலையைத் தீர்மானிப்பதற்குப் பொருத்தமான அளவுகோள்கள் (உதாரணம்: முறைகள், அதற்குப் பொருத்தமான செம்மையாக்கங்கள் மற்றும் எதிர்கால நிகழ்வுகளுக்கான மிகவும் முக்கியமான எடுகோள்கள்), முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கையோன்றின் ஊடாகத் தீர்மானிக்கப்படும்.

(அ) கூட்டினைவுகளைப் பின்வரும் முறையில் இரண்டு பிரிவுகளாக நோக்க முடியும் :

- (i) ஒரு தலைப்பட்சமான முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கை ஏனைய அக்கறையுடைய வரி நிர்வாகிகளின் தொடர்பின்றிய இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையிலான குறிப்பான கொடுக்கல் வாங்கலொன்று தொடர்பில், ஏனைய வரி நியாயாதிக்கங்களில், இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியின் வரிப் பொறுப்பைப் பாதித்தாலும், உள்ளாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமும் வரிசெலுத்துநரும் ஒரு ஏற்பாட்டை உருவாக்குதல் ;

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.12.31

- (ii) இரு தரப்பு/பல்தரப்பு முற்கூட்டிய விலையிடுதல் உடன்பாட்க்கைகள் - வித்தியாசமான நியாயாதிக்களில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரி அதிகாரிகள், இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுக்கு இடையிலான ஒரு குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உடன்பாட்டுக்கு வருதல், இரு தரப்பு அல்லது பல்தரப்பு அனுசூழ்நிலை அனைத்து வரி நியாயாதிக்களுக்கும் வரி செலுத்துநர்களுக்கும் நியாயமானதும் வரி செலுத்துநர்களுக்குக் கூடுதலான நிச்சயத் தன்மையையும் வழங்குவதாகக் கருதப்படுகின்றது.
- (ஆ) இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியோன்றுதான் சர்வதேச கொடுக்கல் வாங்கலோன்றின் விளைவாக ஏற்படும் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை தொடர்பில், வரி செலுத்துநரும் உள்ளாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமும் முற்கூட்டிய விலையிடுதல் உடன்பாட்க்கையோன்றைச் செய்துகொள்ள முடியும்.
- (இ) ஆணையாளர் நாயகம் ஒரு தலைப்பாட்சமாக அல்லது கொடுக்கல் வாங்கல் செய்யப்பாடுவெள்ள இணைப்பொறுப்பு தொழில் முயற்சி வதியும் நாடு இலங்கை இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தமொன்றைக் கொண்டுள்ள ஒரு நாடாக இருப்பின், அந்த நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரியுடன் ஆலோசித்து, முற்கூட்டிய விலையிடுதல் உடன்பாட்க்கையோன்றைச் செய்துகொள்ள முடியும்.
- (ஈ) இற்றைப்படுத்தும் விலை ஒப்பந்தத்தில் தரப்பட்டுள்ள நியமங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் முழுமையாக உடன்படும் உள்ளாட்டு இறைவரிச் சட்டத்தின் 76 ஆம் உறுப்புரையின் கீழ் ஆணையாளர் நாயகத்தினால் எந்தவொரு செம்மையாக்கமும் செய்யப்பாத இற்றைப்படுத்தும் விலை ஒப்பந்தத்தின் விடயப்பரப்பினுள் அடங்கலும் கொடுக்கல் வாங்கலோன்றுக்காக உள்ளாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வரி செலுத்துநர் ஒருவருடன் இற்றைப்படுத்தும் விலை ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வார்.
- (உ) இற்றைப்படுத்தும் விலை ஒப்பந்தங்கள் நான்கு வரிமதிப்பாண்டுகளுக்கு மேற்படாத பயன்வலுவைக் கொண்டிருக்க வேண்டும். ஆணையாளர் நாயகத்தின் மதிப்பீட்டுக்கும் அனுமதிக்கும் உட்பட்ட வகையில் வரி செலுத்துநர் ஒருவரினால் ஆணையாளர் நாயகத்திடம் ஒப்பந்தமொன்றுக்கான திருத்தங்களை அல்லது இரத்துச் செய்தல்களைக் கோர முடியும். இற்றைப்படுத்தப்படும் விலை ஒப்பந்தச் செயன்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முறை தொடர்பில், பின்வரும் விடயங்கள் குறிப்பாக அடங்கிய இற்றைப்படுத்தப்படும் விலை ஒப்பந்த அறிவுறுத்தல் தொகுதியோன்றை வெளியிட்டு, ஆணையாளர் நாயகத்தினால் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்படும் :-
- (அஅ) ... விலை ஒப்பந்தங்களுக்கான காலப்பகுதிகள் ;
- (ஆஆ) ... விலை ஒப்பந்தங்களுக்கான காலப்பகுதிகள் ;
- (இஇ) ஒப்பந்தத்திற்கான நடைமுறைகள் மற்றும் செயன்முறைகள் ;
- (ஈஈ) பூர்த்திசெய்யப்பட்ட ... விலை ஒப்பந்தத்திற்கான வருடாந்த இனக்கப்பாட்டு நடைமுறைகள் ;
- (உஉ) ... விலை ஒப்பந்தமொன்றை இரத்துச் செய்வதற்கான அல்லது வலியுதற்றாக்குவதற்கான நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் ;
- (ஊஊ) ஏனைய தேவைப்பாடுகள் .

8. இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகள் - உள்ளாட்டு இறைவரிச் சட்டத்தின் 76 மற்றும் 77 ஆம் பிரிவுகளினதும் இந்த ஒழுங்குவிதிகளினதும் நோக்கங்களுக்காக வரிமதிப்பாண்டின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வரும் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படுமாயின், அந்தத் தொழில் முயற்சிகளை இரட்டை, இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளாகக் கருதுதல் வேண்டும் :

- (அ) (அ) மற்றைய தொழில் முயற்சியில் பெரும்பான்மை வாக்குகளைப் பயன்படுத்தும் அதிகாரத்தை அல்லது பங்குகளை எவ்வேறும் ஆளோருவர் அல்லது தொழில் முயற்சியோன்று நேரடியாக அல்லது மறைமுகமாக வைத்திருத்தல் ;
- (ஆ) அத்தகைய ஒவ்வொரு தொழில் முயற்சியினதும் ஐம்பது சதவீதத்துக்குக் குறையாத வாக்குகளைப் பயன்படுத்தும் அதிகாரத்தை அல்லது பங்குகளை எவ்வேறும் ஆளோருவர் அல்லது தொழில் முயற்சியோன்று நேரடியாக அல்லது மறைமுகமாக வைத்திருத்தல் ;

- (இ) இந்த ஒழுங்குவிதியின் ஏதேனும் விடயமொன்றின் கீழ் இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியோன்றாகக் கருதப்படாத வங்கியொன்றினால் வழங்கப்பட்டிராத, தொழில் முயற்சியொன்றினால் மற்றைய தொழில் முயற்சிக்கு முன்கூட்டி வழங்கப்பட்டுள்ள கடன் அளவு, அந்தக் கடனைப் பெற்ற தொழில் முயற்சியின் மொத்தச் சொத்துக்களின் ஏட்டுப் பெறுமதியில் ஜம்பத்தொரு சதவீதத்துக்குக் குறையாதிருத்தல் ;

(ஈ) இந்த ஒழுங்குவிதியின் ஏதேனும் விடயமொன்றின் கீழ் இணைப்பொறுப்புத் தொழில் முயற்சியோன்றாகக் கருதப்படாத வங்கியொன்றினால் வழங்கப்பட்டிராத, தொழில் முயற்சியொன்றினால் மற்றைய தொழில் முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் மற்றும் உரிமையான்மை அளவு, அந்தக் கடனைப் பெற்ற தொழில் முயற்சியின் மொத்தச் சொத்துக்களின் ஏட்டுப் பெறுமதியில் ஜம்பத்தொரு சதவீதத்துக்குக் குறையாதிருத்தல் ;

(உ) தொழில் முயற்சியொன்றின் ஒட்டுமொத்தக் கடன் பெறுகைகளின் இருபத்தைந்து சதவீதத்துக்குக் குறையாத அளவுக்கு மற்றைய தொழில் முயற்சி பிணையாக நிற்றல் ;

(ஊ) ஒரு தொழில் முயற்சியின் பணிப்பாளர்களில் அல்லது நிர்வாக சபையின் அங்கத்தவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அல்லது அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் அல்லது நிர்வாக சபையின் அங்கத்தவர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் மற்றைய தொழில் முயற்சியினால் நியமிக்கப்படுதல் ;

(எ) இரண்டு தொழில் முயற்சிகளின் பணிப்பாளர் சபை அல்லது நிர்வாக சபையின் அங்கத்தவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அல்லது நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் அல்லது நிர்வாக சபையின் அங்கத்தவர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒரே ஆளினால் அல்லது ஆட்களினால் நியமிக்கப்படுதல் ;

(ஏ) விற்பனைக்காக கொள்வனவு செய்தல் அல்லது தொழில் முயற்சியோன்றினால் ஏதேனும் பொருட்களை அல்லது பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு அல்லது தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களை அரை முடிவுப் பண்டங்களாக அல்லது நுகர்வுப் பண்டங்களில் தொண்ணாறு சதவீதத்துக்கு மேற்பட்ட அளவு மற்றும் தொழில் முயற்சியினால் அல்லது மற்றைய தொழில் முயற்சியினால் முன்மொழியப்படும் ஆட்களால் வழங்கப்படும் சந்தர்ப்பத்திலும் வழங்கல் விலை மற்றும் வழங்கலுடன் ஏனை நிபந்தனைகள் தொடர்பில் மற்றைய தொழில் முயற்சியினால் தாக்கம் செலுத்தப்படும் சந்தர்ப்பத்தில் ;

(ஐ) தொழில் முயற்சியொன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட பண்டங்கள் அல்லது பொருட்கள் வேறு ஒரு தொழில் முயற்சிக்கு அல்லது தொழில் முயற்சியினால் விசேஷமாகக் குறிப்பிடப்பட்ட ஆட்களுக்கு விற்பனை செய்தல்/ஓப்படைத்தல் மற்றும் அத்தகைய தொழில் முயற்சியோன்றினால் விலை அல்லது அதனுடன் தொடர்புடைய மற்றைய நிபந்தனைகள் விடயத்தில் தாக்கம் செலுத்துகின்ற அல்லது இதன்.. சந்தர்ப்பத்தில் ,

(ஒ) தொழில் முயற்சியொன்று தனிப்பட்ட ஆளொருவரினால் அல்லது அத்தகைய ஆள் மற்றும் அவருடைய தொடர்புடைய ஆட்களினால் கூட்டாகவும் மற்றும் வியாபாரம் அத்தகைய தனிப்பட்ட ஆளொருவரினால் அல்லது அவருடைய தொடர்புடைய ஆட்களினால் கூட்டாக அல்லது அத்தகைய .. கூட்டாக நிர்வகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் ;

(ஓ) தொழில் முயற்சியோன்று, வியாபார நிறுவனமொன்று, ஆட்களின் சங்கமொன்று அல்லது ஆட்களின் சபை யொன்றாக உள்ள சந்தர்ப்பத்தில் மற்றைய தொழில் முயற்சியினால் அந்த வியாபார நிறுவனத்தின், ஆட்களின் சபையின் அல்லது ஆட்களின் சபையின் பத்து சதவீதத்துக்குக் குறைவான பங்குகளின் உரிமையைக் கொண்டிருத்தல் ;

(ஹ) கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல், பிரிவு 76 அல்லது 77 இல் குறப்பிடப்பட்டுள்ளது போன்று, முகாமைத்துவத்தில், கட்டுப்பாட்டில் அல்லது மூலதனத்தில் நேரடியாகப் பங்கேற்காத எவ்ரேனும் ஆளொருவரினால் செய்யப்படும் அல்லது விதிக்கப்படும் கொடுக்கல் வாங்கல்களிலிருந்து வேறுபடுகின்ற ஆனால் அத்தொழில் முயற்சிக்கு சாத்தியமான பயன்களை வழங்குகின்றபோது,

9. சட்டத்தின் 77 ஆம் உறுப்புரைக்கு இணங்க உள்நாட்டுக் கொடுப்பனவௌன்று தொடர்பில் வரி செலுத்துதநரோராகுவரின் வரி செலுத்த வேண்டிய வருமானத்தில் செம்மையாகமொன்றை செய்கின்ற போது, அந்தக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாக மற்றைய தரப்பினரால் வரி செலுத்த வேண்டிய வருமானத்தில் வரிச் செம்மையாக்கம் செய்யப்படக் கூடாது.

வரி கழிக்கட்ட (அல்லது கழிக்கப்பட முடியுமான) வேறு இணைப் பொறுப்புத் தொழில் முயற்சியொன்றுக்குச் செலுத்தப்பட்ட இணைப் பொறுப்புத் தொழில் முயற்சியொன்றின் மொத்த வருமானம், 77 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் கீழ் தீர்மானிக்கப்படும் தொடர்பற்ற விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் முறையில் குறிப்பிடப்பட்ட தொழில் முயற்சி தொடர்பில் தொடர்பற்ற விலையைத் தீர்மானிக்கும் காரணத்திற்காக, மற்றைய இணைப் பொறுப்புத் தொழில் முயற்சியின் வருமானம் மீள் கணிப்பீடு செய்யப்படமாட்டாது.

10. சர்வதேச கொடுக்கல் வாங்கல்களின்போது இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கான செம்மையாக்கம் :

(1) அதாவது, இத்தகைய சந்தர்ப்பங்களில்,

- (a) (அ) இலங்கையின் வதியுநரான வரி செலுத்துநர் ஒருவர் மற்றும் இலங்கை அல்லது வேறு ஒரு நாட்டின் வரி நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுக்கு இடையில் நிகழும் கொடுக்கல் வாங்கல்களின் நிபந்தனைகளுக்கான செம்மையாக்கமொன்று, மற்றும்
- (b) (ஆ) இலங்கையில் ஏற்கனவே வரி அறவிடப்படும், இலங்கையின் வதியுநரான வரி செலுத்துநர் ஒருவரின் மீது மற்றைய அரசில் வரி விதிப்புக்கு உள்ளாகும் வருமான அளவு இந்தச் செம்மையாக்கத்தின் விளைவாக அமைதல்,
- (c) (இ) செம்மையாக்கத்தைத் தயாரிக்கும் அல்லது முன்மொழியும் அரசு இரட்டை வரிவிதிப்பின் பொருளாதார நிவாரணங்களை வழங்கும் சூநிக்கோஞ்சன் இலங்கையுடன் இரட்டை வரி விதிப்பைத் தவிர்க்கும் ஒப்பந்தமொன்றைக் கொண்டுள்ள ஒரு நாடாக இருத்தல்,

ஆகிய சந்தாப்பங்களில் அத்தகைய ஒப்பந்தங்களின் ஏற்பாடுகளுக்கு உட்பட்ட வகையிலும் பின்வரும் பந்திகளுக்கும் உட்பட்ட வகையிலும் செம்மையாக்கம் செய்ய வேண்டும்.

(2) உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம், இலங்கையின் வதியுநரான வரி செலுத்துநர் ஒருவரின் செய்யப்படும் கோரிக்கையின் அடிப்படையில் தேவையான விதத்தில் மற்றைய அரசின் தகுதிவாய்ந்த அதிகாரியின் ஆலோசனையின் அடிப்படையில் 76 ஆம் உறுப்புரையின் கீழ் தொடர்பற்ற கோட்டுடன் அந்தச் செம்மையாக்கத்தின் ..

(3) வரி செலுத்துநரினதும் இணைப் பொறுப்புத் தொழில் முயற்சியினதும் வரி அறவிடத்தக்க வருமானத்தில் ஒரே இலாபத்தை உள்ளடக்குவதன் மூலம் ஏற்படக் கூடிய பொருளாதார இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக, மற்றைய அரசினால் முன்மொழியப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட செம்மையாக்கம் தொடர்பற்ற கோட்டுடன் கோட்பாட்டளவிலும் அளவு ரீதியிலும் .. ஆயின், அந்த இலாபத்தின் அடிப்படையில் அந்த ஆளுக்கு அறவிடப்படும் வரியின் அளவுக்கு இணைவான செம்மையாக்கமொன்றை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தயாரிப்பது அவசியமாகும்.

(4) 10 ஆம் கட்டளையின் கீழ், சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையொன்றின் தொடர்பற்ற கோட்பாட்டுடன் மற்றைய அரசின் வரி நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட செம்மையாக்கத்தின் .. பரீட்சிப்பதற்கு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் பின்வரும் விடயங்களையும் உள்ளடக்கி தேவையான தகவல்கள் உள்ளடக்குதல் வேண்டும் :

(அ) பெயர், பதிவுசெய்த முகவரி மற்றும் தேவைக்கு ஏற்ப, இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளின் வர்த்தகப் பெயர்கள் ;

(ஆ) இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளின் வரி வதிவுக்கான ஆதாரங்கள் ;

(இ) இணைப் பொறுப்புத் தொழில் முயற்சிகளுடன் இயைபான செம்மையாக்கங்கள் காணப்படும் வருடம் (வருடங்கள்) ;

(ஈ) மற்றைய அரசின் வரி நிர்வாகத்தினால் கோரப்பட்ட இயைபான செம்மையாக்க அளவு மற்றும் தயாரிக்கப்பட்ட செம்மையாக்க அளவு ;

(உ) மற்றைய அரசின் வரி நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட செம்மையாக்கங்களின் ஆதாரங்கள் மற்றும் நம்பகமான பகுப்பாயும் மற்றும் பயன்படுத்திய கைமாற்றல் விலை முறை உள்ளிட்ட செம்மையாக்கத்திற்கான அடிப்படை ;

(ஊ) மற்றைய அரசின் வரி நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட செம்மையாக்கங்களின் கழிப்பனவுகள் அல்லது .. பெறுபேறுகளான, இணைப்பொறுப்புத் தொழில் முற்பிசீகள் மற்றைய அரசின் உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் பயன்படுத்தாது என்றும் தொடர்ந்தும் பின்பற்ற முடியாது என்றும் உறுதிப்படுத்துதல்;

(గ) තොට්පුරු කොට්පාටුග්‍රෑනාන සේම්මයාක්කනුකරීන් මිණිකප්පාටුටෙප් පරිශෝතිප්පතුරු අවබුද්‍යතාමු වෙතු තක්වල්ස්.

(5) கோரிக்கைகளைச் சமர்ப்பித்துதற்கான காலப்பகுதியினால் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன் ஏற்படுடையதாகும் வரி ஒப்பந்தமொன்றின் கீழ் பரஸ்பர ஒப்பந்தச் செயலொழுங்கு ஒன்றைப் பின்பற்றி அந்தக் கோரிக்கையைத் தீர்ப்பது அவசியமாகும்.

പിൻ്നിങ്ങപ്പ് I - ഉൾനാട്ടുക് കോവൈ

കൈമാർഗ്ഗലെ വിലൈയിടല് ആവണമാക്കല് - ഉൾനാട്ടുക കോവെ

பின்வரும் தகவல்கள் உள்ளாட்டுக் கோவையில் உள்ளடக்கப்படுதல் வேண்டும்:

പകுதി അ - ഉൾന്നാട്ടു നിറുവൻമ்

* உள்நாட்டு நிறுவனத்தின் உரிமைக் கட்டமைப்புடன் பங்குகள் தொடர்பான தகவல்கள் அல்லது ஏனைய தொழில் முயற்சிகள் அதில் உரிமை கொண்டுள்ள மற்றைய பங்குகள் போன்றவை தொடர்பான விபரங்கள் உள்ளடங்குதல் வேண்டும்.

* உள்நாட்டு நிறுவனத்தின் முகாமைத்துவக் கட்டமைப்பு தொடர்பான விபரமொன்று, உள்நாட்டு ஒழுங்கமைப்பு அட்டவணையொன்று மற்றும் உள்நாட்டு முகாமைத்துவ அறிக்கைகள் யாரிடம் செல்கின்றன என்பது மற்றும் அந்த ஆள் தனது தலைமையக்த்தைக் கொண்டு நடாத்தும் நாடுகள் தொடர்பான விபரங்கள் அடங்கியிருத்தல் வேண்டும்.

* உள்நாட்டு நிறவனம் தற்போது அல்லது மிகக் கிட்டிய முந்திய வருத்தில் தொட்டுணர முடியாத கைமாற்றல் ஒன்றுடன் தொடரப்பட்டு அல்லது அதன் செல்வாக்குக்கு உட்பட்டு இருக்குமாயின், அது தொடர்பில்.

* வரிமதிப்பிட்டாண்டில் நிகழும் முக்கியமான வியாபார மீன்கட்டமைப்புக் கொடுக்கல் வாங்கல்கள், கையகப்படுத்தல்கள் மற்றும் அதன் விர்ப்பனைகளின் விபரமொன்று.

* உள்நாட்டு உருவசத்தினால் வியாபாரத்திற்காக முழுமையாக அல்லது ஒவ்வொரு பிரிவுக்கும் அல்லது உற்பத்தி பொருளுக்கும் தனித்தனியாகத் தயாரிக்கப்பட்ட செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கவின் மீது தாக்கத்தைக் (bearing) கொண்டிருக்க முடியுமான பொருளாதார மற்றும் சந்தைப் பகுப்பாய்வுகளின் பதிவொன்று, எதிர்வூக்குறவுகள், வராவு செலவுக் திட்டங்கள் அல்லது வேறு ஏதேனும் நிதி மதிப்பீடுகள்,

* பிரகான போட்டியாளர்கள்.

பகுதி அ - கட்டுப்புக்குப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

நிறுவனத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு பிரதான வகைக்குமான கட்டுப்புத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் பின்வரும் தகவல்களுடன் வழங்கப்படுகிறது வேண்டும் :

* முக்கியமான (material) சட்டுப்புக்குத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் (துயாரிப்புச் சேவைகளின் பெறுகை, பொருட்களின் கொள்வனவு, சேவை வழங்கல், கடன்கள், நிதி மற்றும் செயலாற்றுகை உத்தரவாதங்கள், அருவப் பொருட்களுக்கான அனுமதி) கூக்கிருங்கள் (போன்றவற்றின்) விராங்கலை மற்றும் அக்கறையைக் கொடுக்கல்) வாங்கல்கள் நிதி மற்றுக் கூக்கிருங்கள்.

* உள்நாட்டு உருவகம் தொடர்புபடும் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் ஒவ்வொரு வகைச்சுமான குழுமத்தின் உள்ளேயான கொடுப்பனவுகளினதும் பெறுகைகளினதும் தொகை (உற்பத்திப் பொருட்கள், சேவைகள், அரசுரிமைப் பணங்கள், வட்டி போன்றவை) மற்றும் சர்வதேசக் கொடுக்கல் வாங்கல்களாயின், வெளிநாட்டு செலுத்துநரின் அல்லது வழங்குனரின் வரி நியாயாகிக்கக்கூடின் அரிப்பு நூல் யில்லான பகுதி விடபார் (broken down).

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.12.31

- * ஒவ்வொரு கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் வகையுடனும் தொடர்புடைய இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளின் அடையாளமொன்று மற்றும் அவற்றுக்கு இடையிலான தொடர்பு.
- * உள்நாட்டு உருவகத்தினால் செய்யப்பட்ட கம்பனிகளுக்கு இடையிலான அனைத்து முக்கியமான உடன்படிக்கைகளினதும் பிரதிகள்.
- * ஆவணப்படுத்தப்பட்ட ஒவ்வொரு கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் வகை தொடர்பிலும், முன்னேய வருடங்களுடன் ஒப்பிடக்கூடிய ஏதேனும் மாற்றங்கள் அடங்கலாக, வரி செலுத்துநரினதும் தொடர்புடைய இணைப்பொறுப்புத் தொழில் முயற்சிகளினதும், ஒரு விரிவான ஒப்பிடற்படற்பாலதான தன்மை மற்றும் தொழிற்பாட்டுப் பகுப்பால்வு.
- * கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையைத் தீர்மானிப்பதைக் கட்டுமையாகப் பாதித்த கருதுகோள்கள், கொள்கைகள் மற்றும் விலைப் பேச்சுவார்த்தைகள், ஏதேனுமிருப்பின்.
- * கொடுக்கல் வாங்கல் வகையின் விடயத்தில் மிகவும் பொருத்தமான கைமாற்றல் விலையிடுதல் முறையைக் குறிப்பிடுதல் மற்றும் அந்த முறையைத் தெரிவுசெய்தமைக்கான காரணங்கள்.
- * பொருத்தமாயின், எந்த இணைப்பொறுப்புத் தொழில் முயற்சி மாதிரித் தொழில் முயற்சியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுதலும் இந்தத் தெரிவுக்கான காரணங்களுக்கான விளக்கமொன்றும்.
- * கைமாற்றல் விலையிடுதல் முறையைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ளப்பட்ட முக்கியமான கருதுகோள்களின் சுருக்கமொன்று.
- * பொருத்தமாயின், பல வருடங்களுக்கான பகுப்பாய்வொன்றை மேற்கொள்வதற்கான காரணங்கள் பற்றி விளக்கமொன்று.
- * ஒப்பிடற்படற்பாலதான தெரிவுசெய்யப்பட்ட கட்டுப்படுத்தப்பாத கொடுக்கல் வாங்கல்கள், ஏதேனுமிருப்பின், அவற்றின் பட்டியலொன்றும் விபரமும் மற்றும் ஒப்பிடற்படற்பாலதான தேடல் முறைமை மற்றும் அத்தகைய தகவல்களின் மூலம் தொடர்பான விபரமொன்று அடங்கலாக கைமாற்றல் விலையிடுதல் பகுப்பாய்வில் அடிப்படையாகக் கொள்ளப்பட்ட சுயேச்சைத் தொழில் முயற்சிக்கான நிதிக் குறிகாட்டிகள் தொடர்பான தகவல்கள்.
- * மேற்கொள்ளப்பட்ட ஏதேனும் ஒப்பிடற்படற்பாலதான சீர்ப்புத்தல்களின் விபரமொன்று மற்றும் மாதிரித் தொழில் முயற்சியின் பெறுபேறுகளில், ஒப்பிடற்படற்பாலதான கட்டுப்படுத்தப்பாத கொடுக்கல் வாங்கல்களில் அல்லது அவை இரண்டிலும் சீர்ப்புத்தல்கள் செய்யப்பட்டனவா என்பதற்கான குறிப்பு.
- * தெரிவுசெய்யப்பட்ட கைமாற்றல் விலையிடுதல் முறையின் பிரயோகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையைன்றிற்குரிய விலையைன்றிற்கு இணங்க குறித்த கொடுக்கல் வாங்கல்களுக்கு விலையிடப்பட்டுள்ள என்ற தீர்மானத்திற்கு வருவதற்கான காரணங்களின் விபரமொன்று.
- * கைமாற்றல் விலையிடுதல் முறைமையைப் பிரயோகிப்பதில் பயன்படுத்தப்பட்ட நிதித் தகவல்களின் சுருக்கமொன்று.
- * நடைமுறையிலுள்ள ஒரு தலைப்பட்சமான மற்றும் இருதரப்பு/ பல்தரப்பு முற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கைகளினதும் உள்நாட்டு வரி நியாயாதிக்கம் ஒரு தரப்பாக இல்லாததும் மேலே விபரிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையதுமான ஏனைய வரி விதிப்புக்களினதும் பிரதியோன்று.
- * இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுடன் தொடர்புடைய தகவல்கள் அல்லது தரவுகள் உள்ளிட்ட கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையைத் தீர்மானிப்பதுடன் தொடர்புடையதாக அமைக்கூடிய வேறு ஏதேனும் தகவல்கள், தரவுகள் அல்லது ஆவணங்கள்.

பகுதி இ - நிதித் தகவல்கள் மற்றும் துணை ஆவணங்கள்

- * உள்நாட்டு உருவகத்தின் சம்பந்தப்பட்ட அரசினையாண்டிற்கான வருடாந்த நிதிக் கணக்குகள், கணக்காய்வுக் கூற்றுக்கள் காணப்படுமாயின் அவற்றை வழங்க வேண்டும் என்பதுடன் அவ்வாறில்லாதவிடத்து கணக்காய்வு மேற்கொள்ளப்பாத கூற்றுக்களை வழங்குதல் வேண்டும்.
 - * கைமாற்றல் விலையிடுதல் முறையைப் பிரயோகிக்கும்போது நிதித் தரவுகள் பயன்படுத்தப்பட்ட முறையினைக் காட்டும் தகவல்களையும் ஒதுக்கீட்டு அட்டவணைகளையும் வருடாந்த நிதிக் கூற்றுக்களுடன் இணைக்க முடியும்.
 - * பசுப்பாய்வில் பயன்படுத்தப்பட்ட ஒப்பாடித்துக்கூடியவைகளுக்கான தொடர்புடைய நிதித் தரவுகளின் சருக்க அட்டவணைகள் மற்றும் அத்தரவுகள் பெறப்பட்ட மூலங்கள்.
 - * இணைப்பொறுப்பு தொழில் முயற்சி வசீயும் நாட்டு அரசாங்கசத்திடமிருந்து அல்லது அவ்விடத்துடன் தொடர்புடைய வேறு ஏதேனும் ஒரு நாட்டிடமிருந்து பெறப்படும் உத்தியோகபூர்வ வெளியீடுகள், அறிக்கைகள், ஆய்வுகள் மற்றும் தரவுத் தளங்கள்.
 - * தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட சந்தை ஆய்வு ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகள், வெளியிடப்பட்ட தரவுத் தளங்கள்.
 - * பங்குச் சந்தை மற்றும் நுகர்வுப் பொருட் சந்தை கூறுவிலைகள் உள்ளிட்ட விலை தொடர்பான வெளியீடுகள்.
 - * வரி செலுத்துநருக்கும் இணைப்பொறுப்பு தொழில் முயற்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்ட ஏதேனும் நியமங்கள் ஆவணப்படுத்தப்பட்ட கடிதங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல்கள்.
 - * கணக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பல்வேறு கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையதாக சாதாரணமாக வழங்கப்பட்ட ஆவணங்கள்.

പിൻ്നിങ്ങപ്പു II - മുലക്കോവെ

கைமாற்றல் விலையிடுதல் ஆவணமாக்கல் - முதன்மைக் கோவை

முதன்மைக் கோவையில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்படுவது அவசியமாகும்.

பகுதி அ - நிர்வாகக் கட்டமைப்பு

- * MNE මින් සැපු මරුම් ඉරිමෙක් කළුමෙම්පෑ විණාක්තුම් වෘගාජක් මරුම් තොழීපාට් ගුරුවක්කරින් ප්‍රශ්නය ඇමෙබිඩ්කර්.

பகுதி ஆ - MNE யின் வியாபாரங்கள் தொடர்பான விபரங்கள்

* பின்வருவன அடந்தலாத MNE யின் வியாபாரம் பற்றிய எழுத்து மூலமான பொகு விபரங்கள் :

- வியாபார இலாபத்தின் முக்கியமான ஊக்கிகள் (drivers)
 - குழுமத்தின் பூர்வின் அடிப்படையில் மிகப் பொய் ஐந்து உற்பத்திப் பொருட்கள் மற்றும்/அல்லது சேவை வழங்கல்களினதும் குழுமத்தின் பூர்வில் 5 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளைக் கொண்டு வேறு ஏதேனும் உற்பத்திப் பொருட்கள் மற்றும்/அல்லது சேவைகளின் வழங்கக் கூடிய விபரமொன்று தேவைப்படுத்தப்பட்ட விபரங்கள் வரைபு அல்லது வரிப்படம் ஒன்றின் வடிவில் அமைய முடியும்.
 - MNE குழுமத்தின் அங்கத்தவர்கள் மத்தியிலான ஆய்வு மற்றும் அபிவிருத்தி தவிர்ந்த, முக்கியமான சேவைகளை வழங்கும் முதன்மையான அமைவிடயங்களின் கொள்ளவுகள் பற்றிய விபரமொன்று மற்றும் சேவைகளை ஒதுக்குவதற்கான குழுமத்தின் உள்ளே சேவைகளுக்காக செலவுகள் மற்றும் விலைகளைத் தீர்மானித்தலுக்கான கைமாற்றல் விலையிடுதல் கொள்கைகள் அடங்கலாக முக்கியமான சேவை ஏற்பாடுகளுக்கான பட்டியலோன்றும் விபரமொன்றும்.

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.12.31

- மேலே இரண்டாவது புள்ளியில் (bullet point) குறிப்பிடப்பட்ட குழுமத்தின் உற்பத்திப் பொருத்தங்கள் மற்றும் சேவைகளுக்கான பிரதான புலியியல் சந்தைகள் பற்றிய விபரமொன்று.
- குழுமத்தின் உள்ளே தனிப்பட்ட உருவகங்களினால் பெறுமதி உருவாக்கத்திற்கு வழங்கப்படும் முதன்மையான பங்களிப்புக்களை, அதாவது ஆற்றப்படும் முக்கியமான தொழிற்பாடுகள், பொறுப்பேற்கும் முக்கியமான அபாயங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட முக்கியமான ஆதனங்கள் என்பவற்றை விபரிக்கும் எழுத்து மூலமான சுருக்கமொன்று.
- அரசினரையாண்டில் நிகழும் முக்கியமான வியாபார மீஸ்கட்டமைப்புக் கொடுக்கல் வாங்கல்கள், கையசப்படுத்தல்கள் மற்றும் ஆதன விற்பனைகள் (divestitures) பற்றிய விபரமொன்று.

பகுதி இ - MNE யின் அருவப் பொருத்தங்கள் (இந்த வழிகாட்டல்களின் ஏஜ ஆம் அத்தியாயத்தில் வரைவிலக்கனம் கூறப்பட்டவாறு)

- * முதன்மையான ஆய்வு மற்றும் அபிவிருத்தி வசதிகளின் அமைவிடம் மற்றும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமையின் அமைவிடம் அடங்கலாக, அருவப் பொருத்தங்களின் அபிவிருத்தி, உரிமை, பயன்பாடு என்பவற்றுக்கான MNE யின் ஒட்டுமொத்த உபாயம் தொடர்பான பொதுவான விபரமொன்று.
- * கைமாற்றல் விலையிடுதல் நோக்கங்களுக்கு முக்கியமானதாகும் உருவங்களுக்கு சட்ட ரீதியாக உரித்துடையதுமான MNE குழுமத்தின் அருவப் பொருத்தங்கள் அல்லது அருவப் பொருத்த தொகுதிகளின் பட்டியலொன்று.
- * இன்காண்ட்பாட்ட இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகள் மத்தியிலான அருவப் பொருத்தங்கள் தொடர்புடைய செலவுப் பங்களிப்பு ஏற்பாடுகள், முதன்மை ஆய்வுச் சேவை உடன்படிக்கைகள் மற்றும் அனுமதிப்பத்திற உடன்படிக்கைகள் உள்ளிட்ட முக்கியமான உடன்படிக்கைகளின் பட்டியலொன்று.
- * குழுமத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி மற்றும் அருவப் பொருத்தங்கள் தொடர்புடைய கைமாற்றல் விலையிடுதல் கொள்கைகள் பற்றிய பொதுவான விபரமொன்று.
- * சம்பந்தப்பட்ட அரசினரையாண்டில் இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகள் மத்தியிலான தொடர்புபட்ட உருவங்கள், நாடுகள், நட்டச்சுகள் உள்ளிட்ட அருவப் பொருத்தங்களிலுள்ள அக்கறைகளின் ஏதேனும் முக்கியமான கைமாற்றல்கள் தொடர்பான பொதுவான விபரமொன்று.

பகுதி ஈ - MNE யின் கம்பனிகளுக்கு இடையிலான நிதிச் செயற்பாடுகள்

- * தொடர்பற்ற கடன் வழங்குநர்களுடனான முக்கியமான நிதியிட்ட ஏற்பாடுகள் அடங்கலாக குழுமத்திற்கு நிதியிட்டம் செய்யப்படும் முறை பற்றிய பொதுவான விபரமொன்று.
- * குழுமத்தின் நிதியிட்டத் தொழிற்பாட்டை வழங்கும் MNE குழுமத்தின் ஏதேனும் அங்கத்தவரோருவரை அடையாளப்படுத்துதல்.
- * MNE யின் இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுக்கு இடையிலான நிதியிட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய பொதுவான கைமாற்றல் விலையிடுதல் கொள்கைகள் பற்றிய பொதுவான விபரமொன்று.

பகுதி உ - MNE யின் நிதி மற்றும் வரி நிலைமைகள்

- * நிதியியல் அறிக்கை சமர்ப்பித்தல், ஒழுங்குபடுத்தல், உள்ளக முகாமை, வரி அல்லது வேறு நோக்கங்களுக்காக சம்பந்தப்பட்ட அரசினரையாண்டுக்கான MNE யின் வருடாந்த ஒருங்கிணைந்த நிதி அறிக்கை.
- * MNE குழுமத்தின் நடைமுறையிலுள்ள ஒரு தலைப்பாட்சமான மற்கூட்டிய விலையிடுதல் உடன்படிக்கைகள் (APA) மற்றும் நாடுகள் மத்தியில் வருமான ஒதுக்கீட்டுடன் தொடர்புடைய ஏனைய வரி விதிப்புக்கள் தொடர்பான பட்டியலொன்றும் விபரமொன்றும்.

பின்னிடையெண்பு III - தூபாட்டுக்கு நாட்டு அறிக்கை மாதிரி வடிவம்

நபதுக்கு நாட்டு அறிக்கை மாதிரி கீழேழ தரப்படுகின்றது.

ଅଟ୍ଟିଲେଖଣ ୧ : ମାନ୍ୟମାନେନ୍ଦ୍ରଚକ୍ରଜୀବା ଉତ୍ତରକୁତ୍ତରିଳୁ, ବାରିକିର୍ଣ୍ଣ ଯତ୍ନମିଳ ବ୍ୟାପାରର ଶ୍ୟାମାରୁକୁ ଦେଇପାରିଲୁ

MNE குழுமத்தின் பெயர் :

சம்பந்தப்பட்ட அரசினையாண்டு :

പ്രധാനപ്രസ്തുതിയിൽ നാമ്പ്യ വരെ

20 A I කොටස : (I) ජේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2018.12.31
පැවත්තු I : තොතුත් (I) - මූල්‍ය නිශ්චිත සාහාය්‍යක තොස්චික තුළ ප්‍රතිඵලියක පෙන්වනු ලබයි - 2018.12.31

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.12.31

I කොටස : (I) ජේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැඹවී පෙනෙය - 2018.12.31

22 A I කොටස : (I) ජේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2018.12.31
පැවත්ති I : තොකුති (I) - මූල්‍යකෘති සඳහා මූල්‍යකෘති සඳහා මූල්‍යකෘති - 2018.12.31

இடவரைண் 3 : பீடவெதிக் தகவல்கள்

പിൻ്നിയേജപ്പ് IV

கைமாற்றல் விலையிடல் வெளிப்படுத்துகைப் படிவம்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கு உள்ளாட்டு இறைவரிச் சட்டத்தின் 76, 77 மற்றும் 194 ஆம் பிரிவுகளின் கீழ் வெளியிடப்படும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் 6 ஆம் ஒழுங்குவித்தியின் பந்தி(அ) இற்கு இணங்க.

(**இந்தப் படிவத்தை நிரப்புவதற்கான வழிகாட்டல்களைப் பார்ப்பதற்கு தயவுசெய்து உள்ளாட்டு இறைவரி இணையத்தளத்தைப் பார்க்கவும்.)

பகுதி அ.வரி செலுத்துநர் பற்றிய தகவல்கள் :

இந்த வெளிப்படுத்துக்கையைச் செய்யும் ஆள் பற்றிய விபரங்கள் :

A1: ဂုဏ်

A2: മുകവാർ

நகரம்								
அஞ்சல் குறியீடு								

மாநிலம்								
ஈடு								

A3 : கம்பனியின் சூட்டினைப்பு /
பங்குடைமைப் பதிவிலக்கம்

A4: வரி செலுத்துநர் அடையாள இலக்கம்

A5: കൊമ്മേഴ്സി

For more information about the study, please contact Dr. John Smith at (555) 123-4567 or via email at john.smith@researchinstitute.org.

A6: മിണ്ണാൻകുട്ടം പദ്ധതി

For more information about the study, please contact Dr. John Smith at (555) 123-4567 or via email at john.smith@researchinstitute.org.

A7 · റിക്വോഡ് സംഗ്രഹി

For more information about the study, please contact Dr. John Smith at (555) 123-4567 or via email at john.smith@researchinstitute.org.

A8 · 1470

For more information about the study, please contact Dr. John Smith at (555) 123-4567 or via email at john.smith@researchinstitute.org.

A9: ഓട്ടോപ്പനാൾ:-----

24 A I කොටස : (I) ජෙදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට පත්‍රය - 2018.12.31
ප්‍රති I : තොගුති (I) - ඔවුන්කේස් සන්නායක තොකොලිස්ක් ක්‍රියාරූප වර්ත්තමානය් පත්තිරිණි - අති බිසේස්මානතු - 2018.12.31

വെளിപ്പട്ടത്തുകൈ :

(பணிப்பாளர் ஒருவரினால்/பிரதான உத்தியோகத்துறினால்/துவிசாளர் பங்காளரினால்/உரிமையாளரினால் நிரப்பப்படுதல் வேண்டும்.

1.

அடையாள அட்டை/கடவுச்சீட்டு இலக்கத்துடன்*

(*பொருத்தமற்றதை வெட்டிவிடவும்)

இப்படிவம் இல் உள்ளவாறான உண்மையானதும் சரியானதுமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது என்று நான் பிரகடனப்படுத்துகிறேன்.

1159

കൈയ്യാപ്പമ்

திகதி

அலுவலகப் பாவனைக்கு மட்டும்

திகதி (திகிமாமா வெலே)

--	--	--	--	--	--	--	--

உத்தியோகத்துறின் பெயர்

പക്ഷവി

കെ.ഡി.എസ്.

பின்னினைப்பு ஆ. இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுடனான கொடுக்கல் வாங்கல்கள்

நிரல் I

நிரல் II

நிரல் III

நிரல் IV

கொடுக்கல் வாங்கல்	கூட்டுத்தொழில் முயற்சி	கைமாற்றல் விலையிடல்	கட்டுப்பாட்டு நிபந்தனைக்குரிய விலை
1. கொடுக்கல் வாங்கல் வகை	கூட்டுத் தொழில் முயற்சியின் பெயர்	கைமாற்றல் விலையிடல் முறை விலை/இலாப அளவு	ஓப்பிடப்பட்டபாலதான் விலை/இலாப அளவு
கொடுக்கல் வாங்கல் தொகை (இ. ரூபாவில்)	கூட்டுத் தொழில் முயற்சியின் வரி செலுத்துநர் அடையாள இலக்கம்	இலாப மட்டக் குறிகாட்டி	AL வீச்சு - அதிகப்பட்சம்
கடன்களைப் பொறுத்த வரையில் முதன்மைத் தொகை	வதியும் நாடு	விலை/இலாப அளவு/வீதம்	AL வீச்சு - நடுத்தரம்
கடன்களைப் பொறுத்த வரையில் இறுதி மீதி	கூட்டுத் தொழில் முயற்சியின் அளவுகொள்கள்	மாதிரித் தொழில் முயற்சிகள்	AL வீச்சு - சுறைந்தபட்சம்

26 A I කොටස : (I) ජේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2018.12.31
ප්‍රතුෂී I : තොගුරුණී (I) - මිවස්කීමෙක් සඳහා මූල්‍ය තොගුරුණී ප්‍රතුෂී (මුද්‍රා වර්ග) - අති විශේෂමානරු - 2018.12.31

പിൻ്റിയൈപ്പ് V

கைமாற்றல் விலையிடல் வெளிப்படுத்துகைப் படிவத்திற்கான குறியீடுகள்

இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுடன் கொடுக்கல் வாங்கல் வகை

(i) வருமானக் கொடுக்கல் வாங்கல்கள்

கொடுக்கல்	விபரம்
வாங்கல்	
சுறியீட்டு இல.	
01	உற்பத்தி செய்யப்பட்ட இருப்புக்களின் விற்பனை
02	உற்பத்தி செய்யப்படாத இருப்புக்களின் விற்பனை
03	உற்பத்தி உதவிச் சேவைகள்
04	நிர்வாகச் சேவைகள்
05	தொழில்நுட்ப உதவி
06	தொழில்நுட்பச் சேவைகள்
07	ஏனைய சேவைகள்
08	கட்டணங்கள்
09	தரசுக் கூலிகள்
10	ஊக்குவிப்புச் செயற்பாடுகள்
11	காப்புறுதி மற்றும் மீன்காப்புறுதி
12	நிதிச் சாதனங்கள்
13	கடன்களுக்கான வட்டி கள்
14	சூத்தகை
15	ஏனைய நிதிச் சேவைகள்
16	உத்தரவாதங்கள்
17	முதலீட்டு ஆதனங்கள் என்ற வகையில் பங்குகளின் விற்பனை மற்றும் வட்டி
18	ஏனைய முதலீட்டுப் பங்கு கைமாற்றல்கள்
19	பெறுமானத் தேவீவற்ற ஆதனங்களின் விற்பனை
20	பெறுமானத் தேவீவள்ள அல்லது கடன்ழிவள்ள ஆதனங்களின் விற்பனை
21	அருவச் சொத்துக்களின் கைமாற்றல்
22	வேத்து/இமைகள்
23	ஏனைய முதலீடுகள்
24	ஏனைய சொத்துக்கள்
25	ஏனைய வருமானம்
26	ஏனையவை (உள்நாட்டுக் கோவையில் சூரித்துரைக்கப்பட வேண்டும்)

(ii) செலவுக் கொடுக்கல் வாங்கல்கள்

கொடுக்கல் வாங்கல் குறியீடு இல.	விபரம்
27	உற்பத்தி செய்யப்பட்ட இருப்புக்களின் கொள்வனவு
28	உற்பத்தி செய்யப்படாத இருப்புக்களின் கொள்வனவு
29	உற்பத்தி உதவிச் சேவைகள்
30	நிர்வாகச் சேவைகள்
31	தொழில்நுட்ப உதவி
32	தொழில்நுட்பச் சேவைகள்
33	ஏனைய சேவைகள்
34	கட்டணங்கள்
35	தரகுக் கூலிகள்
36	ஊக்குவிட்டுச் செயற்பாடுகள்
37	காப்புறுதி மற்றும் மீஸ்காப்புறுதி
38	நிதிச் சாதனங்கள்
39	கடன்களுக்கான வட்டிகள்
40	குத்தகை
41	ஏனைய நிதிச் சேவைகள்
42	உத்தரவாதங்கள்
43	முதலீடு ஆதனம் என்ற வகையில் பங்குகளின் கொள்வனவு மற்றும் வட்டி
44	ஏனைய முதலீடுப் பங்கு கைமாற்றல்கள்
45	பெறுமானத் தேவீங்கள் ஆதனங்களின் கொள்வனவு
46	பெறுமானத் தேவீங்கள், கடன்மூலிகீயங்கள் ஆதனங்களின் கொள்வனவு
47	அருவச் சொத்துக்களின் கொள்வனவு
48	வேத்துரிமைகள்
49	ஏனைய முதலீடுகள்
50	ஏனைய சொத்துக்கள்
51	ஏனைய செலவினங்கள்
52	ஏனையவை (உள்ளக்கேளவையில் குறிப்பிடப்படுதல் வேண்டும்)

28 A I கொடிசு : (I) தேதி - தீவிரமான போற்றுதல் கூடுதல் கொடிசு முயற்சி வருத்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.12.31
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குழுமாரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.12.31

பின்னினைப்படி VI

கைமாற்றல் விலையிடல் வெளிப்படுத்துகைப் படிவம்

பூர்த்திசெய்வதற்கான தேவைப்பாடுகள்

கைமாற்றல் விலையிடுதல் வெளிப்படுத்துகைப் படிவத்தைப் பூர்த்திசெய்வதற்கான வழிகாட்டல் கீழே தரப்படுகின்றது.

வரிமதிப்பீட்டாண்டில் இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் அனைத்து வரி செலுத்துநர்களும் அக்கொடுக்கல் வாங்கல்களின் அளவையும் இயல்பையும் பொருட்படுத்தாது கைமாற்றல் விலையிடுதல் வெளிப்படுத்துகைப் படிவமொன்றைப் பூர்த்திசெய்து சமர்ப்பித்தல் வேண்டும். பின்வரும் நிபந்தனைகள் ஏற்படுத்தயதாகும் :

- * 200 மில்லியன் இலங்கை ரூபாவை விஞ்சும் கொடுக்கல் வாங்கல்வகைகளை மேற்கொள்ளும் அனைத்து வரி செலுத்துநர்களும் கைமாற்றல் விலையிடுதல் வெளிப்படுத்துகைப் படிவத்தின் அனைத்துப் புலங்களையும் (1 முதல் IV வரையான நிரல்கள்) நிரப்புதல் வேண்டும்.
- * 200 மில்லியன் இலங்கை ரூபாவை விஞ்சாத கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வரி செலுத்துநர்கள் I மற்றும் II ஆம் நிரல்களை மாத்திரம் நிரப்புதல் வேண்டும்.

கொடுக்கல் வாங்கல்களின் வகைகள் இந்த வர்த்தமானியின் பின்னினைப்படி V இல் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.

பின்வருவன கைமாற்றல் விலையிடுதல் வெளிப்படுத்துகைப் படிவத்தில் வருடாந்த அடிப்படையில் வரி செலுத்துநர்களால் வழங்கப்பட வேண்டிய தகவல்களின் விபரங்களாகும். கொடுக்கல் வாங்கல்கள் அவற்றின் வகைகளினதும் ஒவ்வொரு இணைப்பொறுப்பு தொழில் முயற்சியின் அடிப்படையிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். இப்பின்னினைப்படின் இறுதியில் எண்கணித எடுத்துக்காட்டு ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

பின்னினைப்படி ஆ. இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுடனான கொடுக்கல் வாங்கல்கள் (தொடர்ச்சி)

இல.	நிரல் I	நிரல் II	நிரல் III	நிரல் IV
	கொடுக்கல் வாங்கல்	கூட்டுத்தொழில் முயற்சி	கைமாற்றல் விலையிடல் முறை	கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை
1.	கொடுக்கல் வாங்கல் வகை	கூட்டுத் தொழில் முயற்சியின் பெயர்	கைமாற்றல் விலையிடல் முறை	ஓப்பிடப்படற்பாலதான விலை/இலாப அளவு
	கொடுக்கல் வாங்கல் தொகை (இ. ரூபாவில்)	கூட்டுத் தொழில் முயற்சியின் வரி செலுத்துநர் அடையாள இலக்கம்	இலாபமட்டக் குறிகாட்டி	AL வீச்சு - அதிகப்பட்சம்
	கடன்களைப் பொறுத்த வரையில் முதன்மைத் தொகை	வதியும் நாடு	விலை/இலாப அளவு/வீதம்	AL வீச்சு - நடுத்தரம்
	கடன்களைப் பொறுத்த வரையில் இறுதி மீது	கூட்டுத் தொழில் முயற்சியின் அளவுகோள்கள்	மாதிரித் தொழில் முயற்சிகள்	AL வீச்சு - குறைந்தபட்சம்

நிரல் I, கொடுக்கல் வாங்கல் இப்பகுதியானது, வரிமதிப்பாண்டு ஒன்றில் ஒவ்வொரு இணைப்பொறுப்பு தொழில் முயற்சியுடனும் செய்யப்பட்ட வெளிப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் வகையின் (இந்த ஒழுங்குவிதிகளின் பின்னினைப்பு V இற்கு இணங்க) விபரங்களைத் தருகின்றது :

- * கொடுக்கல் வாங்கல் வகை இவ் ஒழுங்குவிதிகளின் பின்னினைப்பு IV இற்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் வகைகளின் குறியீடுகளை வெளிப்படுத்தவும்.
- * கொடுக்கல் வாங்கல் தொகை (இ.ரூபாவில்) : ஒவ்வொரு இணைப்பொறுப்பு தொழில் முயற்சியுடனும் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு குறிப்பான கொடுக்கல் வாங்கல் வகையினதும் பெறுமதியை இலங்கை ரூபாவில் வெளிப்படுத்தவும்.
- * கடன்களைப் பொறுத்தவரையில், முதன்மைத் தொகை : கடனொன்றின் ஊடாகச் சிடைத்த அல்லது வழங்கப்பட்ட முதன்மைத் தொகையினை வெளிப்படுத்துக.
- * கடன்களைப் பொறுத்தவரையில், இறுதி மீதி : அரசினரையாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறான கிடைக்கப்பெற்ற/ கடனொன்றின் மூலம் வழங்கப்பட்ட மூலதனத்தின் கணக்கு மீதித் தொகையை வெளிப்படுத்தவும்.

நிரல் II, இணைப்பொறுப்பு தொழில் முயற்சி.- இப்பரிவானது, வரிமதிப்பீட்டாண்டொன்றில் மேற்கொள்ளப்பட்ட இணைப்பொறுப்பு தொழில் முயற்சியின் விபரங்களை வழங்குகின்றது :

- * இணைப்பொறுப்பு தொழில் முயற்சியின் பெயர்.- இணைப்பொறுப்பு தொழில் முயற்சியின் முழுப்பெயரை வெளிப்படுத்தவும்.
- * இணைப்பொறுப்பு தொழில் முயற்சியின் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் இணைப்பொறுப்பு தொழில் முயற்சியானது தான் வதியும் நாட்டில் வருமான வரி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வரி அடையாள இலக்கத்தை வெளிப்படுத்தவும்.
- * வதியும் நாடு : இணைப்பொறுப்பு தொழில் முயற்சியின் வதியிட நாட்டிற்கு, சுட்டியினை வெளிப்படுத்தவும்.
- * இணைப்பொறுப்பு தொழில் முயற்சியின் அளவுகோள் : இவ் ஒழுங்குவிதிகளின் பின்னினைப்பு VIII இற்கு இணங்க இணைப்பொறுப்பு அளவுகோள் வகைக்கான குறியீட்டை வெளிப்படுத்தவும்.

குறிப்பு.- கைமாற்றல் விலையிடல் வெளிப்படுத்துகைப்படிவத்தின் I மற்றும் II ஆம் பிரிவுகள் 200 மில்லியன் இலங்கை ரூபாவுக்கு மேற்படாத கொடுக்கல் வாங்கல் வகைகளை மேற்கொள்ளும் வரி செலுத்துநர்களால் மாத்திரம் நிரப்பப்படுதல் வேண்டும்.

நிரல் III, கைமாற்றல் விலையிடல் முறை.- இப்பரிவு, வரிமதிப்பீட்டாண்டொன்றில் இணைப்பொறுப்பு தொழில் முயற்சியுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலின் பகுப்பாய்வின் போது வரி செலுத்துநரினால் தெரிவுசெய்யப்பட்ட கைமாற்றல் விலையிடுதல் முறைமையின் விபரங்களை வழங்குகின்றது :

- * கைமாற்றல் விலையிடல் முறை.- இவ் ஒழுங்குவிதிகளின் பின்னினைப்பு VIII இற்கு இணங்க வெளிப்படுத்துப்பட்ட கொடுக்கல் வாங்கலைப் பகுப்பாய்வு செய்வதற்குத் தெரிவுசெய்த கைமாற்றல் விலையிடுதல் முறையை வெளிப்படுத்துக.
- * இலாப மட்டக் குறிகாட்டி இவ் ஒழுங்குவிதிகளின் பின்னினைப்பு VIII இற்கு இணங்க வெளிப்படுத்துப்பட்ட கொடுக்கல் வாங்கலைப் பகுப்பாய்வு செய்வதற்கு இலாப மட்டக் குறிகாட்டியை வெளிப்படுத்துக.
- * விலை/இலாப அளவு/வீதம் எட்டப்பட்ட அல்லது வெளிப்படுத்துப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கு கைமாற்றல் விலையிடுதல் முறையைப் பிரயோகிப்பதன் மூலம் பெறப்பட்ட விலை, இலாப அளவு/வீதம் எட்டப்பட்ட அல்லது வெளிப்படுத்துப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குக் கைமாற்றல் விலையிடுதல் முறையைப் பிரயோகிப்பதன் மூலம் பெறப்பட்ட விலை, இலாப அளவு அல்லது விகிதத்தை வெளிப்படுத்துக. தயவு செய்து இரண்டு (2) தசம தானங்களை உள்ளடங்குக.
- * மாதிரித் தொழில் முயற்சி : இந்த ஒழுங்குவிதிகளின் பின்னினைப்பு VIII இற்கு இணங்க வெளிப்படுத்துப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கான மாதிரியாகத் தெரிவுசெய்யப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்கான தரப்பை வெளிப்படுத்துக.

30 A I கொடிசு : (I) தேதி - இலாப பூத்துவம் கூடிய கணக்கை கீழே கேட்க வேண்டும் - 2018.12.31

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.12.31

நிரல் IV, கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை.- இப்பகுதியானது வரிமதிப்பாண்டு ஆண்டோன்றில் இணைப்பொறுப்பு தொழில் முயற்சிகளுடன் செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் கைமாற்றல், விலையிடுதல் முறையைப் பிரயோகித்துதன் விளைவாக கிடைத்த பெறுபேறுகளின் விபரங்களைத் தருகின்றது :

- * ஒப்பிடப்படற்பாலதான விலை/இலாப அளவு இவ்விடத்தில் ஒரு முறை மாத்திரம் ஒப்பிடப்படற்பாலதான விலை அல்லது இலாப அளவு, அதன் பெறுமதியை வெளிப்படுத்துக. தயவு செய்து இரண்டு (2) தசம தானங்களை உள்ளடக்குக.
- * AL வீச்சு - அதிகபட்சம் கணிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையின் அதிகபட்ச / உயர் எல்லையை வெளிப்படுத்தவும்.
- * AL வீச்சு - நடுத்தரம் கணிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையின் அதிகபட்ச / உயர் எல்லையை வெளிப்படுத்தவும்.
- * AL வீச்சு - நடுத்தரம் கணிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையின் இடைநிலையை வெளிப்படுத்தவும்.
- * AL வீச்சு - குறைந்தபட்சம் கணிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையின் குறைந்தபட்ச / குறைந்த எல்லையை வெளிப்படுத்தவும்.

பின்னைண்டிப்பு VII

கூட்டுத் தொழில் முயற்சிகள்

குறியீடுகள் பட்டியல்

கைமாற்றல் விலையிடுதல் வெளிப்படுத்துகைப் படிவத்தைப் பூர்த்திசெய்வதற்கான சூறியீடுகளின் பட்டியல் கீழே தரப்படுகின்றது :

ஆணையாளர் சூறியீடு இலக்கம்	விபரம்
01	முகாமைத்துவத்தில், கட்டுப்பாட்டில் அல்லது மூலதனத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பங்கேற்றல் (உ. இ. சட்டம், பிரிவு 77(5)(அ))
02	நிரந்தர தாபனம் (உ. இ. சட்டம் பிரிவு, 77(5)(அ))
03	நேரடியாக அல்லது மறைமுகமாகப் பங்குகளை வைத்திருத்தல் அல்லது இல்லாவிட்டால் வாக்களிட்டு அதிகாரத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருத்தல் (ஓமுங்குவிதி 8(அ))
04	வாக்களிட்டு அதிகாரத்துக்குத் தேவையான அளவைவிடக் குறைவில்லாத பங்குகளை நேரடியாக அல்லது மறைமுகமாக வைத்திருத்தல் (ஓமுங்குவிதி 8(ஆ))
05	தொழில் முயற்சியொன்று மற்றொரு தொழில் முயற்சிக்கு முன்கூட்டி வழங்கிய கடன்கள், மற்றைய தொழில் முயற்சியின் மொத்த ஆகனங்களின் ஏட்டுப் பெறுமதியின் ஜம்பத்தொரு சதவீதத்தை விடக் குறையாததாக இருத்தல் (ஓமுங்குவிதி 8(இ))
06	தொழில் முயற்சியொன்று மற்றொரு தொழில் முயற்சிக்கு முன்கூட்டி வழங்கிய கடன்கள், மற்றைய தொழில் முயற்சியின் மொத்த ஆகனங்களின் ஏட்டுப் பெறுமதியின் ஜம்பத்தூ ஒரு சதவீதத்தை விடக் குறையாததாக இருத்தல் (ஓமுங்குவிதி 8(இ)).
07	மொத்தக் கடன்களின் இருபத்து ஐந்து சதவீதத்துக்குக் குறையாதவற்றின் உத்தரவாதங்கள் (ஓமுங்குவிதி 8(உ)).
08	ஒரு தொழில் முயற்சியின் பணிப்பாளர்களில் அல்லது நிர்வாக சபையின் அங்கத்துவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அல்லது அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர்களில் அல்லது நிர்வாக சபையின் அங்கத்துவர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் மற்றைய தொழில் முயற்சியினால் நியமிக்கப்படுதல் (ஓமுங்குவிதி 8(ஊ)).
09	இரண்டு தொழில் முயற்சிகளின் பணிப்பாளர் சபை அல்லது நிர்வாக சபையின் அங்கத்துவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அல்லது அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர்களில் அல்லது நிர்வாக சபையின் அங்கத்துவர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒரே ஆளினால் அல்லது அட்களினால் நியமிக்கப்படுதல் (ஓமுங்குவிதி 8(எ)).
10	விற்பனைக்காக கொள்வனவு செய்தல் அல்லது தொழில் முயற்சியொன்றினால் ஏதேனும் பொருட்களை அல்லது பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு அல்லது தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களை அரை முடிவுப்பங்குகளை அல்லது நுகர்வுப்பண்டங்களில் தொண்ணாறு சதவீதத்துக்கு மேற்பட்ட அளவு மற்றும் தொழில் முயற்சியினால் அல்லது மற்றைய தொழில் முயற்சியினால் முன்மொழியப்படும் ஆட்களால் வழங்கப்படும் சந்தர்ப்பத்திலும் வழங்கல் விலை மற்றும் வழங்கலுடன் ஏனைய நிபந்தனைகள் தொடர்பில் மற்றைய தொழில் முயற்சியினால் தாக்கம் செலுத்தப்படும் சந்தர்ப்பத்தில் (ஓமுங்குவிதி 8(ஒ)).
11	தொழில் முயற்சியொன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட பண்டங்கள் அல்லது பொருட்கள் வேறு ஒரு தொழில் முயற்சிக்கு அல்லது தொழில் முயற்சியினால் விசேடமாகக் குறிப்பிடப்பட்ட ஆட்களுக்கு விற்பனை செய்தல்/ஒப்படைத்தல் மற்றும் அத்தகைய தொழில் முயற்சியொன்றினால் விலை அல்லது அதனுடன் தொடர்புடைய மற்றைய நிபந்தனைகள் விடயத்தில் தாக்கம் செலுத்துகின்ற அல்லது இதன் சந்தர்ப்பத்தில் (ஓமுங்குவிதி 8(ஐ)).
12	தனிப்பட்ட ஆளோருவரால் அல்லது அவருடைய உறவினர் ஒருவரால் அல்லது அந்த தனிப்பட்ட ஆளினாலும் அவருடைய உறவினராலும் கூட்டாக அல்லது அந்த தனிப்பட்ட ஆளின் உறவினர்களால் கூட்டாகக் கட்டுப்படுத்தப்படுதல் (ஓமுங்குவிதி 8(ஒ)).
13	கம்பனியொன்றின், ஆட்களின் கழகமொன்றின் அல்லது தனிப்பட்ட ஆட்களின் சபையொன்றின் பத்து சதவீதத்துக்குக் குறையாத அக்கறையை வைத்திருத்தல் (ஓமுங்குவிதி 8(ஒ)).
14	ஏதேனும் நிறுவனமொன்றினால் கட்டுப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கலோன் ரு செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மற்றும் 76 மற்றும் 77 ஆம் உறுப்புரைகளுக்கு